

# ஜ ந வி நோதினி.

ஓல. 10.]

அக்டோபர் மீர் 1888. [புஸ்த. XIX.

## CONTENTS.

What are the Effects of Inter-	
course with Foreigners?.....	217
The Life of a Bear ( <i>Continued</i> )	223
 Society indispensable to Man.	228
'Doing' is difficult and 'saying'	
is easy.....	232
Properties of the Milk of	
different Animals and how	
to use them as food for	
Children.....	235
 Hindu Music ( <i>Continued</i> ).....	236
The King, the Queen and the	
Hermit.....	238
News.....	239

## அட்டவணை.

அந்தியசெந்தாகுடன் கட்டுறை	
ஒராள்வதற்கும் உண்டாகும் பய	
ன் பாதை?.....	217
ஓர் கருடபிள் காத (ஒதாடர்ச்சி)	223
மனிதனுக்கு ஒன்றாலும்கொழுப்பிக்கை	
இன்றியமையாதது.....	228
 சொல்லுதலில் செய்தலிருது.....	232
நாலுவித ஜித்துக்கள் பாவின் குறு	
குணப்புக்கும் அவற்றைக் குழுத்	
காதக்கும் உபபோகில்கும் வித	
மும்.....	235
இந்துக்களின் சுங்கித ஈாஸ்திரம்	
(ஒதாடர்ச்சி).....	236
 அரசனும் அரசியும் சந்தியானியும்.	238
சமாச்சாரம்.....	239

## MADRAS.

Published by the

MADRAS SCHOOL BOOK AND VERNACULAR LITERATURE SOCIETY,  
AND SOLD AT THEIR DEPOSITORY, OLD COLLEGE.

மகாமகோபாநாயக, உருடி  
வெ. சுமிதாகநதயர் தலைவர்  
நிலையம், காந்தூர்.

# ஜ நவீநாதி.

இல. 10.]

அக்ட்டோபர் மீர் 1888. [புஸ்த. XIX.

அந்நிய தேசத்தாருடன் கூட்டுறவு  
கொள்வதற்கு உண்டாகும் பயன்யாது?

உலகத்திலுள்ள சாசாரங்கள் யாவும் ஒன்றுக்கொன்று கூடியவையில் உதவிசெப்துகொண்டு இருக்கவேண்டுமென்பது சர்வ ஜீவத மாபாராகிய கடவுளின் கருத்து என்பதற்கு எவ்வளவும் கையில்லை. ஆகாயப் பரப்பில் சிதறுண்டு கூட்க்கும் அளவிற்குத் தட்சத்திரங்களும் குரியதும் சுந்திரனும் நாம் வகிக்கும் இப்பூவலகும் ஒன்றுக்கொன்று பரவ்பர உதவியைச் செய்துகொண்டு வருகின்றனவென்று சால்திரம் முறையிடுகின்றது. இப்பூலோக வாசிகளாகிய நமக்கு சுந்திரன்முதலிய கிரகங்களும் ஏனைப் பட்சத்திரங்களும் எப்படி இரவில் ஒளியைத் தருகின்றனவோ அதுபோல் இப்பூலோகமும் அவற்றிலுள்ள ஜீவராசிகளுக்கு ஒளியைத்தாங்குதலைகொண்டு வருகிறதென்று வானசால்திரிகள் கூறுகிறார்கள். என்னத்தொலையாத தூரத்திலுள்ள அண்டங்களே ஒன்றுக்கொன்று மேற்கண்டவாறு உதவிசெய்துகொண்டுவருமாறு கடவுள் கிரணயித்திருக்கிறார்கள் சொல்லுவேயாகில் ஒரு அண்டத்திலேயே உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் ஜீவராசிகள் ஒன்றுக்கொன்று கன்மை புரிந்து வரவேண்டுமென்பது கடவுளின் கருத்தென்பதற்கு கையிம் யாது? இவ்வுலகத்தில் கேவலம் கடைப்பட்டனவென்றும் ஒருநொடியில் கசங்குண்டுபோகத்தக்கனவென்றும் நாம் கிணத்துவரும் சிறு பிள்ளைப்பூச்சிகளும் நாகப்பூச்சியென்றுவழங்கும்பூநாகங்களும் கட்டெறும்புகளும் நம்முடைய ஜீவாதாரத்துக்கேற்ற பெருந்த நாரியங்களைச் செய்துவருவது என்னவிசித்திரம்! நிலத்தில் நாம் தானியங்களைவிடைத்துப் பயிர்செய்தபிறகு அப்பயிர் அங்கிலத்தின் சாரத்தை மெல்லாம் கிருத்து ஒங்கிவளர்ந்து நமக்குப் பயன்பட்டபின்பு அப்புசாரம் குறைந்துவிடுமல்லவா? மேற்கண்ட சிறு பூச்சிகள் கோடா கோடியாம் நிலத்தின் அடிப்புறத்திலிருக்குத் தொழுக்குச் சதா சாரமுள்ள புது மண்ணைக்கொண்டுவந்து இரவும் பகலுமாய்க் கொஞ்சம் கொஞ்சமாய்ப் போட்டுக்கொண்டுவருகின்றனவென்றும், முன்னே சாரங்குறைக்கிறவிலத்தின் மேற்பாகம், இந்தச் சிறுபூச்சிகளின் முயற்சியினாலும்

ல் அடியிற்போம் சரமுள்ள புதுப்புழுதி மேலுக்கு வருகிறதென்று ம், உலகத்தில் ஜனங்கள் கலப்பையைக்கொண்டு நிலத்தை உழுவதென்னும் ஏற்பாட்டை அறியாதிருக்க ஆகிகாலத்தில் இத்தகுடியை கிருமி களே நிலத்தைப்பண்படுத்தி அவர்களைக் காப்பாற்றிக் கொண்டுவந்தனவென்றும் ஒரு தாவரசாஸ்திரியார் கூறுகிறார். இம்மட்டோ? ஆடி-மாடி-புரு இவைகள் மற்று துர்க்கந்தத்தைத் தாத்தக்க தம்முடைய மலத்தை நமக்கு ஜீவாதாரத்துக்கேற்ற எருவாக்கியும், நாம் வெளி யேவிடும் அகத்தவாய்வை அசேதனப்பொருள்களாகிய விருட்சங்கள் நமக்குச் சுத்த வாய்வாக்கியும் தரும்படி கடவுள் அமைத்து வைத்தன ரென்று சொல்வேர்மாகில், அகத்துறப்பு - புறத்துறப்பு ஆகிய இவைகள் சற்றே ரக்குறைய ஒரேமாதிரியாகப் படைக்கப்பட்டுள்ள மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிபுரிந்து வாவேண்டுமென்பது கடவுளின் கருக்கென்று கூறவும் வேண்டுமோ?

சுபப்பிரமோசனத்தையே நாடிக்கொண்டு நிரிபவன் ஜனசமூகவாழ்க்கைக்குளவுவாய்ம் உதவுமாட்டான். அப்படிப்பட்டவன்யாவராலும் அருவருக்கத்தக்கவன். பரோபகார சிங்கதையை உடைத்தாயிருக்குது பிரேரு கூட்டுறவுகொண்டு அவர்களுக்குத் தம்மாலாகிய உதவியைச் செப்வது பெரும்புண்ணியியம். ஒருமனிதன் விஷயத்தில் சுபப்பிரமோசனம் எப்படி அருவருக்கத் தக்கதும் பரோபகாரம் எப்படி வியக்கத் தக்கதுமாயிருக்கிறதோ அதுபோலவே யாதொரு தேசத்தார் அல்லது ஜாதியாளாப்பற்றியும் என்றறிக. ஒரு ஜாதியார் அல்லது தேசத்தார் மற்றொருஜாதியார் அல்லது தேசத்தாருக்குளங்கப்படி உதவி செய்க்கூடும்? அந்த உதவியினால் இருக்கிறத்தாருக்கும் உண்டாகும் பயன்யாது? ஒரு தேசத்தார் மற்றொரு தேசத்தாரோடு கூட்டுறவுகள்ளும் போது எவருடைய கடையுடைபாவளைகள் விசேஷப்பட்டிருக்கின்றன வோ அவற்றை, அவற்றினுங்குறைவுபட்ட கடையுடைபாவளைகளைக் கொண்டிருப்பவர்கள் கண்டு இரண்டையும் ஒத்திட்டுப்பார்த்து உயர்க்கிருப்பனவற்றை அனுசரிப்பதற்கு இடமிருக்கும். ஆகவே நாகரீகமுடையவர்களும் நாகரீகமற்றவர்களும் கேரில் சுந்திக்கும்போது நாகரீகமற்றவர்கள் நாகரீகம் பெற்றவர்களுடைய உயர்க்கத் தடையுடைபாவளைகளைக் கற்றுக்கொண்டு சீர்பட்டு வருகிறார்களென்றே உக்காரித்திரத்தினால் தெரியவருகிறது. நாகரீகம் பெற்றவர்கள் மிலேச்சர்களுடைய கூட்டுறவினாலே நாகரீகமிழ்து கெட்டதையாம் எங்குங் கேட்டதில்லை. இகற்குக்காரணம் என்னவென்றால் - மேன்மேலுயர்ச்சியே மனுষ சபாவத்துக்குடித்தது.

மனிதனுக்குப் பகுத்தறிவு உண்டு. விலங்கு புள் முதலியவற்றிற் கோ இபற்றையைவிவு ஒன்றுமாத்திரம் உண்டு. மனிதர்களுடைய பகுத்தறிவு அந்தக்கத் தேசங்களுக்கும் அங்கங்கு அவரவர்களின் வாழ்க்கைக்கும் ஸ்திதிக்கும் தக்கபடி இயங்கிக்கொண்டுவரும். விலங்காகிக

வின் இயற்கையறிவோ பெரும்பாலும் எங்கும் ஒருபடித்தாகவே இயங்கிக்கொண்டுவரும். ஆஸபடியால் ஒரு தேசத்தார் தாம் அபிவிருத் தியபையை வேண்டுமானால் மற்றொரு தேசத்தாருடைய பகுத்தறிவின் இபக்கத்தையும் அதனால் விளையும் விசித்திரங்களையும் கண்டறிவது அத்தியாவசியம். “அடுத்த கின்றனமையான்மா.” என்று ஆன்மைட் சண்த்தைப்பற்றி மேலோர்க்குறிப்படி சகவாசத்தினாலே யார் யாரிடத் தல் எதை எதை நாம் பார்க்கின்றோமோ அவை நாம் அறியாமலோ.” இத்து வெகுலேசாம் அமைவது மனிதக்கபாவம். ஆகையால் ஒரு சத்தவர் மற்றொரு தேசத்தவருடன் கூட்டுறவுகொள்ளும்போது ஒரு வர் மற்றவரைக்கண்டு அபிவிருத்தி யாவதற்கெடுமிருக்கும். இப்படிப் பட்ட கூட்டுறவினாலே சகவாசதே தாஷ்க்கள் விளையக்கூடாவோ என்னின், ஆம், விளைதலும்கூடும், சிறுபான்மை யாதொரு திமையுண்டாகக்கூடியகாரணத்தினாலேயே பெரும்பான்மை நன்மைவிளையத்தக்கயாதோ ரூகாரியத்தை நாம் உலகத்தில் அனுசரிக்காமல் போகின்றோமா? சாதம் சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கும்போதும் புனர்க்கேறுகிறதென்னும் அபரயமிருக்கிற காரணத்தினாலேயே சாதம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் யாரிருக்கிறார்கள்?

“கெல்லுக்குமியுண்டு நீர்க்கு நரையுண்டு  
புல்விதழ் பூலித்து முண்டு.”

என்று பிரமாணமிருக்கிறது. நெல்லுக்கும் நீருக்கும் பூவுக்கும் முறையே உமி, நாரை, புறவிதழ் என்னும் குற்றங்களிருப்பதனால் அவற்றை நாம் கொள்ளாது விடுகின்றோமா? அதுபோலவே ஒரு தேசத்தார் மற்றொரு தேசத்தாருடன் கூட்டுறவு கொள்ளுக்காலத்துச் சில தோஷங்கள் நேரிடக்கூடியதாயிருக்கும் ஹேதுவிலையே, அதனால் விளையும் பெருத்த நன்மையைக் கைசோரவிடுவது அழகன்று.

உலகத்தில் கடவுள் ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு குணமிசேஷத்தை அமைத்து வைத்திருக்கின்றனர். அந்தந்தத் தேசத்தின் தோஷ்னை நிலைமைக்கும் பூசாரத்துக்கும் சீர்வளப்பத்துக்கும் தங்கபடி அங்கங்கு வசிக்கும் ஜனங்களின் குணங்களும் அவர்களின் நடையுடையவளைகளும் வெவ்வேறும் அமைந்திருக்கின்றன. அதிக குளிர் ச்சியுள்ள பர்வதப் பிரதேசங்களில் வசிக்கின்றவர்கள் மிகவும் சுறுசறுப்பானவர்களாயும் மனோதையிருப்பவர்களாயும் வீரியம் பேற்றவர்களாயும் மிருக்கிறார்கள். உங்னப் பிரதேசங்களில் வசிக்கின்றவர்களோ பலவீனர்களாயும் மனோதையிருப்பவர்களாயும் சோம்பேற்களாயும். உல்லாசமாய்க் காலத்தைப்போக்கும் இப்புடையவர்களாயும் இருக்கிறார்கள். இந்த விவியம் உலக சரித்திரத்தினால் உள்ளங்கை நெல்லிக்கானிபோல் இப்பொழுது விளங்குகிறது. இவ்விருவித வேறுபாடுடைய பிரதேசங்களிலுள்ள ஜனங்கள் மேற்கண்டபடி வெவ்வேறு குணங்களைப் பெற்றிருப்பதற்குச் சாஸ்திரயுக்தமான காரணங்களுண்டு. சித

எப்பிரதேசங்களில் சூரியகரணம் படாத காரணத்தினால் நானிவகு கள் முதலியவை ஏராளமாய் வளருவதற்கு இடமில்லை. அங்கு வசிப்ப வர்கள் அபர்விலா ஷக்கத்துடன் சதாபாபேட்டு ஆகாரத்தைத் தேடி கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறார்கள். மேலும் கந்தமூல பலரதி கள் அகப்படாதபோது விலங்கு பறவை முதலியவற்றை ஆண்மையுடன் வேட்டையாடி ஆகாரத்தைத் தேடி கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறார்கள். எவ்வளவுநேரம் மெய்வருங்கி வேலைசெய்தபோதினும்

\*களுக்கு அபர்வு உண்டாகாது. இத்தியாதி காரணங்களினாலே அவர்கள் தேகபலத்திலும் ஆண்மையிலும் மனோதிடத்திலும் விசேஷப்பட்டிருக்கிறார்கள். உங்னப் பிரதேசங்களில் ஆகாரத்துக்கு வேண்டிய சகல தானியவர்க்கங்களும் கந்தமூல பலாதிகளும் வெகுலே சாய் எங்குங் கிடைக்கத்தக்கனவா யிருக்கின்றபடியால் அங்கு வசிப்பவர்கள் அவ்வளவாய் மெய்வருங்கவேண்டிய அவசியமிருது. சிறிது நேரம் அவர்கள் வேலைசெய்தால் இனைப்படைவார்கள். இத்தியாதி காரணங்களினாலே உங்னப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் தேகதீதத்திலும் மனோதைரியத்திலும் குறைந்தவர்களாயிருக்கிறார்கள். அந்தத் தேசங்களின் சிடோஷன் நிலைமைக்கும் கீர்வனத்துக்கும் நிலவ எத்துக்கும் தக்கபடி அங்கங்கு வசிப்பவர்களுடைய குணங்களும் நடையுடைபாவனைகளும் அப்பியாசங்களும் சட்ட திட்டங்களும் மதக் கோட்டாடுகளும் இருக்கத் தக்கனவென்னும் இந்த பெருத்த விஷயத்தைக் குறித்து வேறே ஒரு சஞ்சிகையில் விரிவாபெடுத்துக் கூற வோம்.

உலகத்திலுள்ள எல்லாப் பிரதேசங்களையும் ஒருபடித்தாய்க் கடவுள்ள என் படைக்கவில்லை? ஒருதேசத்தில் சகல பதார்த்தங்களும் வராளமாய் அகப்படக் கூடியதாகவும் மற்றொருதேசத்தில் அந்தப்படி இராமலும் என் கடவுள் படைத்தனர்? இவ்வினாக்களுக்கு அடிப்பளவு மாறு விடைக்குறுவோம். ஒவ்வொரு தேசத்திலும் மற்றப் பிரதேசங்களிலுள்ள எல்லாவளப்பங்களும் அமைந்திருக்குமானால் அந்தத் தேசத்தில் வசிப்பவர்கள் ஏனைய பிரதேசங்களிலுள்ள தமது சகோதரர்களை ஏறிட்டுப்பார்க்க அவசியமே இராதல்லவா? கடவுள் பிதாவாகவும் உலகத்திலுள்ள மாணிடர் யாவரும் குழந்தைகளாகவும் இருக்கின்றபடியால் சகோதரர்கள் ஒருவரோடொருவர் கலந்துறவாடி ஒருவருக்கொருவர் உதவி புளிக்குதொண்டு குடும்பத் தேவோது இருக்கவேண்டுமென்பதே கடவுளாகிய அப்பிதாவுக்குக்கருத்து. ஒருதேசத்தார் தம முடைய சகோதரர்கள் வசிக்கும் மற்றொருதேசத்துக்குப்போக ஒரு அவசியம் இருக்க வேண்டியதல்லவா? தம்முடைய தேசத்தில் அமைந்திராத சில குண விசேஷங்களும் அகப்படாத சில பதார்த்தங்களும் ஏனைய பிரதேசங்களி லிருந்தால்ந்தி அவர்கள் அங்குள்ள போக மனங்குணிபார்கள்.

முற்காலத்தில் இங்கு மங்கும் எதோ ஒவ்வொரு தேசத்தார் சகமடைக்கும் மற்றெல்லா தேசத்தவர்களும் கேவலம் மினேச்சர்களாகிச் சுகவினர்களாயுமிருந்தனர். இப்போதோ, உலகத்திலுள்ள எல்லாத்தேசத்தவர்களும் சத்தேற்றக்குறைய நாகரிகமடைக்கு ஒருவாருக்க சகங்கிளங்கிருக்கிறார்கள். இங்கிலைமை விசேஷமா? முன்னிலைமை விசேஷமா? சாரசரியில் உலகத்திலுள்ள யாலுரும் அடைக்கிருக்கும் சவுக்கிய அளவானது - ஒருவர் ஏகதேசத்தில் அடைக்கிருக்கும் சவுக்கிய அளவுக்குக் குறைந்ததாயிருக்கப்போதினும் அதுவே விசேஷம். இவ்வாறோ, கல்வி செல்வம் முதலியவற்றிலும் இக்காலத்தில் ஜனங்கள் சாரசரியில் அடைக்கிருக்கும் அளவு முற்காலத்தில் இங்கு மங்கும் கிலரடைந்த அளவுக்குக் குறைந்ததாயிலும் இச்சாரசரி யளவே உலக அபிவிருத்திக்கு மிகவும் அனுகூலமானதென்று அர்த்தசாஸ்திரிகள் அபிப்பிராயப்படுகிறார்கள். முற்காலத்தைவிட ஜனங்கள் தற்காலந்தில் சராசரியிலே கல்வி, செல்வம், சவுக்கியம் முதலியவற்றை அடைக்கிறுப்பதற்குக் காரணமெல்லாம்-அந்தந்த தேசத்தாரும் பலபல யாத்திரைகளை ஏனைய தேசங்களுக்குச் செய்துகொண்டுவருவதும், நெடுஞ்சாத்திலுள்ள தமது சோதாருடன் கூட்டுறவுகொள்ளுவதும், இதற்கு அந்தியாவசியமான புகைவண்டி, மரக்கலங்கள், கடிதம், தந்தி இவற்றின் மூலமாகப் போக்கு வரவுகள் உண்டானது மீயாம்.

இந்தியாதிகாரணங்களை முன்னிட்டே, இங்கிலாங்கில் சர்வகலாசாலைகளிலே கல்வி பயின்று வெளிவரும் ஒவ்வொரு வித்தியார்த்தியும் ஐரோப்பாகண்டம் முழுமையும் யாத்திரைசெய்து ஆசியா கண்டத்தி வெள்ள பாலஸ்டைன் என்னும் புன்னியகோந்திரத்திற்குச் சென்று திரும்பினபிறகுதான் அவ்வித்தியார்த்தியின் கல்வி முடிவு பெற்றதாகக் கொள்ளப்படுமென்று இங்கிலாங்கில் ஜனங்கள் அபிப்பிராயம் கொள்ளுகிறார்கள். இந்தியாதேசத்தில் இப்போது சர்வகலாசாலையிலே கல்வி பயின்று உயர்ந்த பரைக்கூத்துகளில் தேற்கிற வித்தியார்த்திகள் இமாசலமுதல் சேதுவனாயிலாகினும் யாத்திரை செய்த பிறகுதான் அவர்களுக்கு மோக்கீமதாபட்டங்கள் கொடுக்கப்படுமென்ற நமது துணைத்தனத்தார் ஒர்விதிஏற்படுத்தினால் அது எவ்வளவு நலமாயிருக்கும்!

யாதொருதேசத்தார் அந்தியதேசத்தாருடன் கூட்டுறவு கொள்வதனால் பெரும்பயன் விளாகிறதென்றும், அங்கனம் நாம் கூட்டுறவு கொள்வது சல்லவர சம்மதமென்றும், யாதொரு ஜாதியார் நாகரிகத்தில் யேம்பட-வேண்டியதாயின் அந்திய பிரதேசங்களுக்கு யாத்திரைசெய்யவேண்டியது அத்தியாவசியமென்றும் நாம் மேலே கூறிக்கொண்டு வந்ததெல்லாம், ஆங்கிலேயருடைய கூட்டுறவினால் வந்த நயின் அபிப்பிராயமென்ற ஒருவரும் நினைக்கலாகாது. எனையில் பூர்வீக இந்துக்களும் இந்த கோட்பாட்டை அனுசரித்திருக்கதுமேயன்றித் தமது கிரங்கங்களிலும் அதைப் பக்மரத்தாணிபோல் நாட்டிவைத்து மிருக்கின்றனர்.


மாணிடராய்ப் பிறக்டோர் பெறும் பயன்.

“புருடராய்ச்சனனமதெடுத்தபேர் மெய்ஞ்ஞானபோதக்கதையறிவதொன்று பூமியொடுவிக்கதனவானுடெங்களது பூவலத்தேயில்லோன்று தருமலாலென்றுமினுகிர்த்திவாலென்று எற்சற்குணவிலேகியொன்று சகலரும்புகழ்கின்றவித்துவாலென்று ரணசங்கிராமவிலேகியொன்று கருணைசேரிந்தவகையில்லாதமனிதரைக் காசினியிலேன்படைத்தாய் கருதுதாய்தாழும் பார்க்கின்றபேர்களிரு கண்களுஞ்செய்தலினையோ மருவுலாவியதுளபமாலையனிமார்பனே மனவாளாகாராயனை மனதிலுறையலர்மேலுமங்கைமணவாளனே வரதவேங்கடராயனே.”

அனேக சிறந்த கிரந்தங்களின் கருத்தைபெல்லாம் பாந்தடலைக் கடை ந்து அழுதம் எடுத்ததுபோல் எடுத்தமைத்துச் சுருக்கித் தமிழில் பா டியிருக்கும் மேற்கண்ட பாசரத்தில் பூவலஞ்செய்வதாகிய ஒன்றையும் மாணிடராய்ப் பிறக்கவர்கள் அத்திபாவசியமாய் அடையவேண்டிய ஏனைபசற்குணங்களுடன் சேர்த்துக் கூறியிருக்கும் அழகையோசித்து ப்பார்க்கையில், பூர்வீக இந்துக்கள் பூலோகமெங்கும் யாத்தினா செய்து அங்கங்குள்ள தேசத்தவருடைய குனு குணங்களையும் அங்கங்கிருக்கும் குண விசித்திரக்களையும் கண்டு வந்தனரென்றே தெரியவருகிறது. பூவலஞ்செய்தல் முதலிய சற்குணங்களமையாத முழுமக்கள் மனிதராய்ப்பிறக்கது மாதாவின் கர்ப்பமும் அவர்களைப் பார்க்கின்றவர்களுடைய இருகண்களும் செய்தபாவத்தின் கொடுமையே யன்றி வேறொன்று மில்லையென்று வாசாகைங்கரியமாய்க் கூறிவிட்டுப் பூர்வீக இந்துக்கள் அதற்கேற்ற செய்கையில்லாதவர்களா யிருந்திருப்பார்களா? ஒருவன் பஞ்சமா பாபங்களைச் செய்துவிட்டால் பூவலம்செய்வது அதற்குப் பிரயச்சித்தமென்று பாரதமுதலிய பெருங் காசிபங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆகவே தம்முடையநாட்டைவிட்டுப் பூமிமுழுவதும் வலஞ்செய்து ஏனைய பிரதேசங்களைக் காணுவதைப் பெரும்புண்ணியமாகவும் புருஷோத்தம குணமாகவும் கொண்டிருக்கப்படியில்லதான் பூர்வீக இந்துக்கள் ஏனைய எல்லாப் பிரதேச வாசிகளைவிடநாகரீகம்பெற்றுக் கல்வி-செல்வம்-ஆண்மை-தெய்வபக்கிமுதலிய சகலசற்குணங்களிலும் மேம்பட்டிருக்கனவரென்று சொல்லவேண்டியது. கேவலம் நாஸ்திகக் கோட்பாடுடையவராயும், இந்துக்களின் மதானுஷ்ட்டானங்களைச் சுதா இழிவாகவும் ஆங்கிலேயர்களுடைய நடையுடையாவணைகளை மேலாகவும் பேசிக்கொண்டிருப்பவராயுமுள்ள ஒருவர் சில வருடங்களுக்குமுன்னர் பலர் முன்னிலையில் செய்த ஒரு உபங்கியாசத்தில் இந்துக்கள் இமாசலமுதல் சேது வரையிலுள்ள இந்துதேசமொன்றைத்தான் பூவுலகமென்று அழுதார்கள், அதற்கு அப்புறம் அவர்களுக்கு ஒரு அங்குலப்பிரமாணமும் தெரியாது என்று, கேட்போருடைய உள்ளும் பதைக்கக் கூறினார். அவர் கூறியது பெருங்கைப்புக்கு இடமென்பதைச்சற்றே விளக்குவோம். பூமிக்கு நம்மவர்கள் அண்டம்

என்னும் பெயரிட்டிருக்கின்றதை யோசித்துப்பார்க்கையில் அது உண்டையாயிருக்கிற தென்பது அவர்களுக்கு ஆதியிலே புலப்பட்டிருக்க தென்று தெளிவாய்த் தெரிகிறது. ஓரிடத்திற் புறப்பட்டு பூவலஞ்செய்து முழுமையும் யாத்தினாபன்னி மறுபடியும் அதே யிடத்துக்கு வந்திருந்தாலன்றி அவர்களுக்குப் பூமி அண்டம் அல்லது முட்டையின் உருவத்தை யுடையதென்பது எவ்வளவும் விளங்கியிராது. ஆகவே பூமிக்கு அண்டம் என்னும் பெயரிட்ட காரணத்தினாலேயே ஆதியில் இந்துக்கள் உலகமாத்தினா செய்திருக்க வேண்டியதென்று பிரத்தியப்பட்சமாய்த் தெரியவருகிறது; மேலும் “நீடாழியுலகம்” என்றும் “அறை கடல் சூழ்வையம்” என்றும் செப்பப்பட்ட பதப்ரியோகங்களை யோசிக்கையில் வாஸ்தவத்தில் உலகமுழுவதையும் சுற்றிப்பார்த்தே இந்துக்கள் இருக்கவேண்டியதாகத் தோற்றுகிறது. இந்தியா தேசமொன்றினையே உலகமாகக் கொண்டிருந்தால் இமாசலத்துக் கப்புறம் கடலே அ? ஆசியாவின் வட எல்லையில்லே வடசமுத்திரம் இருக்கிறது? இவ்வாறே இந்துக்களின் கிரங்கங்களைத் தீர ஆராயாமல் நம்மனார் அநேகர் மதியக்கங் கொள்ளுகிறார்கள். பரிதாபம்! அதுசிற்க.

(இன்னும்வரும்.)



## ஓர் காடி யின் கதை.

(தொடர்ச்சி.)

ஏ - ம். அத்தியாயம்.

மந்தானகன் பந்துவர்க்கங்கள்.

உத்தமஜீவி என்னும் தாய்க்காடி குட்டியாயிருக்கபோது அதிக விருத்தாப்பிய திசையடைந்த ஒருக்காடி அந்த மலையண்டைவர்த்தது. அதன் பெயர் ஜாம்பவன். அந்தப்படி அது அவ்விடத்துக்கு வந்தபோது மிகவும் அயர்ந்து தேகம்கூடாகச் சமீபத்தில் தங்க இடமும் கண்பர்களும் இல்லாததபோல் தத்தளித்து இவ்வும்பங்கும் தீரிந்துகொண்டிருந்தது. இந்தப்படி இலைப்படைக்கிருந்த சிழ்க்கரடியாகிய ஜாம்பவனைக் கண்டமாத்திரத்தில் உத்தமஜீவி மிகவும் வியசனப்பட்டிருந்ததை அதன் தாய்க்காடிய குகைக்கு அழைத்துக்கொண்டுவர்த்த அதற்குக் கொஞ்சம் ஆகாரம் கொடுத்தது.

ஜாம்பவன் சமார் ஒருவருந்தகாலம் வளையில் அவ்விடத்தில் தங்கியிருந்தபோது அங்கிருந்த கரடிகளைல்லாம் அதனிடத்தில் அதிக விசுவாசம் பாராட்டி வந்தன. ஜாம்பவன் தன் வாழ்வாளில் கடந்த விசித்திரமான விருத்தாங்கங்களையெல்லாம் அங்கிருந்த குட்டிக் கரடிகளுக்குச் சொல்லிக்கொண்டு வந்தபடியால் முக்கியமாய் உத்தமஜீவி முதலாகிய குட்டிக் கரடிகள் அதை மிகவும் கேசித்து வந்தன. ஜாம்பவன் என்னும் அங்கிழக்காடி முன்னே ஒருவனிடத்தில் அகப்பட்டுக்கொண்டிருந்தபடியால் அவன் அதை அனேக தேசங்கள் தோறும் கொண்டு போனான். அப்போது அது அங்கங்கு இருந்த விசித்திரங்களையெல்லாம் கண்டது. தன் ஏஜமானன் அது பிறக்கத் திடமாகிய மலைக்குச் சமீபமாய் அதைக்கொண்டு போகையில் அவளிடத்திலிருந்து கடைசியாகத் தப்பித்துக்கொண்டு ஓடிவங்

துவிட்டது. ஆகவே, இராக்காலத்தில் ஒருவருக்கும் தெரியாமல் அது எப்படி ஓடவேண்டியதாயிருந்ததோ அதைக்குறித்தும், பகற்காலத்தில் விருட்சங்களுக்குள்ளும் வேவிகளுக்கு அடியிலும் ஒருவர் கண்ணுக்கும் தென்படாமல் எப்படி ஒரின்தகொன்ன வேண்டியதாயிருந்ததோ அதைக்குறித்தும், மறுபடியும் மயிரினழிபசுகினால் அகப்பட்டுக் கொள்ளத்தக்க சங்தர்ப்பங்கள் கேளிட்டபோது அவற்றினின்றும் தான் எப்படி தப்பித்துக்கொண்டு வாங்குவிட்டதோ அதைக்குறித்தும் உத்தமமைவிலுமதவிய குட்டிக்கரடிகளுக்கு அக்காலத்தில் ஜாம் பவன் பல விருத்தாந்தங்களைச் சொல்லிக்கொண்டுவந்தது.

காட்டு மிருகங்களையும் பறவைகளையும் சர்ப்பாக்களையும் நிறைய அடைத்து அனேக வண்டிகளோடுகூட ஒரு வண்டியில் ஜாம்பவனையும் அடைத்து ஓங்குமங்குமாகக் கொண்டுபோகையில் அது கண்ட ஏனைய பிராணிகளைப்பற்றிச் கொல்லவேண்டியதென்று அப்போதிக்குந்த குட்டிக்கரடிகளைல்லாம் ஜாம் பவனைக் கேட்டபடியால் அது அந்தப்படியே அவற்றைப்பற்றி உத்தமமைவிக்கும் சொல்லியிருந்தது. மங்தானகனுடைய குடும்பத்தைச்சேர்ந்த ரவியாதே சத்துக் கரடிகளையும், விரியாதேசத்துக் கரடிகளையும், அமெரிக்காவிலிருந்து வந்த ஒர் கருங்கரடியையும் அப்போது ஜாம்பவன் பார்த்திருந்தது. இந்தக் கரடிகளைல்லாம் சாந்தமானவை. மங்தானகளைப்போலவே கந்த மூலபலாதிகளைத் தின்னத்தக்கன. எப்போதோ காலா காலத்தில் மாத்திரம் மாம்சபட்சணம் அவைகள் செய்வதுண்டு. மேற்கண்ட கரடிகளோயன்றி துருவப்பிராதேசத்திலிருக்கும் ஒரு காடியையும் சாம்பல் நிறமுள்ளகரடி ஒன்றையும் ஜாம்பவன் அக்காலத்தில் பார்த்திருந்தது. இங்விரண்டு கரடிகளும் மாம்சபட்சணிகள். அன்றியும் அவைகள் சில வேளைகளில் பசியாயிருக்கும்போதும் அவைகளிருங்க காட்டன்னடவந்து ஜனங்கள் அவற்றை அடிக்கடி தொந்தனைபடுத்தி வந்தபடியால் அப்படிப்பட்ட காலங்களிலும் அதிக உக்கரங்கொள்வது வழக்கம்.

இத்தனைவிதமான கரடிகளைப் பார்த்துக்கொண்டு அவற்றிற்குமத்தியிலிருந்தபோதிலும் ஜாம்பவனுக்கு அந்தவாழ்க்கை அதிக துக்கரமானதாயிருந்தது. ஏனெனில், பிராணிகள் அடைக்கப்பட்டிருந்த வண்டிகள் கொருக்கமாகவும் வெப்பமாகவும் இருக்கன. கொடுக்கப்பட்ட கொஞ்ச ஆகாரமங்கூட மிகவும் கெட்டுப்போனதாயிருந்தது. அங்கிருந்த மற்ற ஜாம்துக்கோ மிகுந்த துயரத்துடன் பெருங்கூச்சலிட்டன. தங்களைவந்து வேழிக்கை பார்க்கிறவர்களைல்லாம் பார்த்துப்போன பிறகு காலாளிகள் தாங்கும்போது என்றைக்காலது இராத்திரியில் ஒவ்வொருவேளையில் ஜாம்பவனும் மற்ற காடிகளும் மெதுவாய் ஒன்றேபோன்று சம்பாவித்துச் சுகிக்கும். அடிகாளைய சம்கதிகளைப்பற்றியும், அகப்பட்டுக் கொண்டதற்கு முன்பாகத்தாம் வாழ்க்குத்துகொண்டிருந்த விதத்தைப்பற்றியும் அப்போது அக்கரடிகள் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும்.

அந்த கூட்டத்திலிருந்தபோது அநியதேசத்துக் கரடிகள் தனக்குச்சொன்ன அற்புதங்களையெல்லாம் ஜாம்பவன் உத்தமமைவிக்குருமன்னே கூறியிருந்தது. உத்தமமைவிக்கு எல்ல ஞாபகசக்கி யிருந்தபடியினால் தான் கேட்டவிட்டியங்களையெல்லாம் தன் குட்டிகளாகிய விக்கிரமவீரரஷுக்கும் சமுகனுக்கும் சொல்லக்கூடியதாயிருந்தது. அந்தப்படி தாய் சொல்லிவருகையில் இரண்டு குட்டிகளும் சிழுக்கரடியாகிய ஜாம்பவனை நாம் கேளில்பார்த்து அதுசொல்லும் அற்புதமான சரித்திரத்தைக்கேட்டிருந்தால் ஆ! ஆ! எப்படியிருக்கும்! ஜேயா அட்பாக்கியம் நாம் பண்ணவில்லையே! என்றன.

உத்தமமைவியானது தன்னுடைய வடதேசத்துத் தாயாதியாகிய கரடி சதாவெண்மயிருள்ளதாயிருப்பதையும் அதிக சீதனப் பிரதேசங்களில் வாழ-



அமரிக்காவிலுள்ள ஓர் தூப்து.

ந்துகொண்டிருப்பதையும் வட சமுத்திரத்திலே தன்னீருக்குள் மூழ்கி மச்சங் களைப்பிடித்துத் தின்பதையும் பற்றித் தன் குட்டிகளுக்குச் சொல்லிக்கொண்டு வந்தது.

ஆனால் கெம்பீரமுன் மந்தானாகன் தன் குட்டிகளுக்குச் சொல்லிக் கொண்டுவந்த விஷயமோ காம்பல் சிறமுன்ஸ் கரடியைப்பற்றியும் அதன் பிரமாண டமான் உருவுத்தைப்பற்றியும் பலத்தைப்பற்றியும் அனேக பயங்கரமான சங்கதிகளையாம்.

மொத்தத்தில் விக்கிரமவீரனும் சமூகனும் வெண்காடியைப்பற்றிய விஷயங்களைப் பிரியமோடு கேட்டன். பரவதங்களைப்போன்ற பனிக்கட்டிகளி ன்மீது ஏறிக்கொண்டு கொடுத்தும் வணையில் எவ்வித பிளானியையும் பாராயல் மிதத்துகொண்டே போவது மகா உத்திருஷ்ட்டமான வாழ்க்கை யென்றும், தன்னீருக்குள் மூழ்கி மீன்களை வேட்டையாடிப் பிடிப்பது அதி விடேஞ்சத் தை உண்டாக்கத்தக் கிளையாட்டென்றும் குட்டிக் கரடிகளாகிய சமூகனும் விக்கிரமவீரனும் வினைத்தன.

ஒவ்வொரு வேளைகளில் மீன்பிடிப்பத்தோல் அவ்விரண்டு குட்டிக்கரடி களும் விளையாடுவதுண்டு. அப்படி விளையாடும்போது விக்கிரமவீரன் தான் வெண்காடியென்றும் சமூகன் தான் மீனான்றும் பாவித்துக்கொள்ளும். அல்லது அச்சுமுகன் சில வேளைகளில் பனிக்கட்டியின்மீது ஏறித் தனியே மிதக்குத்துகொண்டுபோகுங் கரடி தான் தானென்று பாவித்துக்கொண்டு விளையாடும். அத்திருணத்தில், ஜாம்பவன் மூன்டேன் சொல்லிவந்தவிருத்தாந்தத்திலே கரடி எந்தப் படி செய்ததோ அந்தப்படி விக்கிரமவீரன் சமூகங்மீது பாய்க்கு அதைவிழுக்கி விவெத்தோல் எட்டக்கும்.. தருவுப் பிரதேசத்திலுள்ள கரடிகளுக்குபாதத்தில் தளமாய் மயிர் சிறைந்திருப்பது மஹாவிக்கையென்று இக்குட்டிக் கரடிகள் வினைத்தன. ஆனால் அந்தக்கரடி பனிக்கட்டியை மிதிக்கும்போது அது கழுவிப் போகாமலிருப்பதற்கும் அதன்கால்கள் கெட்டுப்போகாமல் உடன்மாயிருப்பதற்கும் அந்தப்படி மயிரிருப்பது அதிக அனுகலமேயாழிய அது எவ்வளவும் பிரதிக்குவமல்ல.

விக்கிரமவீரன் தாயைப்பார்த்து, அம்மே, வடக்கே தருவுப் பிரதேசத்திலுள்ள வெண்காடி வெப்போதாவது வந்து என்மையும் பார்க்குமென்று சிறைக்கி ரூயா? என்றுகேட்டது. அதற்குத் தாய் தலையைச்சுத்து, அப்பா, அந்தவடதே சுத்துக்கரடிகள் கெடுக்குத்தாரத்திலிருக்கின்றனவே, தானே பிறக்கு இதுவரையில் அப்படிப்பட்ட கரடிகளைப்பார்த்ததில்லையே, குழந்தைய் என்கெய்வேன், சில எப்படி அதைப் பார்க்கப்போகிறோய் என்றது. இவ்வளவுதாம் தாய் சொல்லியும் வெண்கரடிகளை எவ்விதத்திலாவது பார்க்கவும், குளிர்ச்சியினால் பனிக்கட்டிகளாக உறைக்குத்தோகும் வட சமுத்திரங்களிலுள்ள மச்சங்களைப்பற்றிய விருத்தாந்தக்களை இன்னும் விசேஷமாய்க் கேட்கவும் விக்கிரமவீரன் ஆகைப் பட்டது. அதன்கருத்து சிறைவேறப்போகிறது, பார்.

அமெரிக்கா காண்டத்துக்கருங்கரடி அதிக அழகானது. விக்கிரமவீரஜுடைய உரோமத்தைப்பலிசையும் அதன்தாய் அதிகஜாக்கிரதையோடு பண்புத்திக் கொண்டுவந்திருந்தும் அதன் உரோமத்தைவிட அமெரிக்கா காண்டத்துக் கரடியின் உரோமம் அதிக வழுவழுவென்றும் பளபளப்பாகவும் இருக்கும். இவ்வளவு வழுவழுவென்றும் பளபளப்பாயும் இருந்தும் அந்தமயிர்களத்தும் வெப்பமாயும் இருந்தபடியிருந்து சொக்காய்கள் தைப்பதற்கும் உடன்மான கம்பளங்களை யெவகற்கும் அதன்தோல் உதவத்தக்கதாகி அதிக விளையுயர்க்காயுமிருக்கிறது. இவ்வளவு எல்ல உரோமம் கருங்கரடிகளுக்கு இருக்கும் காரணத்தினால் அவற்றை ஐனங்கள் வேட்டையாடிச் சுடுவதுண்டு.

இந்த தெளர்ப்பாக்கியமான கருதியின்தோலை வேட்டைக்காரர்கள் உரித்த பிறகு அவற்றின் துடைகளையற்று உப்பு கல்து பக்குவம்பண்ணி விருக்கு சாப்பிடுவதற்காகத் தங்களுடைய நண்பர்களை அழைப்பார்கள். இந்தப்படி ஆழங்கப்பட்ட விருக்காளிகள் வந்தபிறரு, இந்த கருதியின் தலையை அதிபகுவமாய் ஓர் நூதனமான கம்பளியில் படுக்கவைத்துத் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய மணிகள் முதலாகிய வஸ்திரபூஷணங்கள் யாவற்றையுங்கொண்டு அதை அலங்கரித்து அதிக ஆடம்பரத்துடன் அதை அடக்கஞ் செய்தபிறரு, அதன் மாயிசுத்தை உட்கார்க்குதொண்டு தின்னத் தொடங்குவார்கள்.

இக்கருங்கரடியின் குட்டிகள் அதிக ஆழங்கானவை. அவற்றின் சருமம் பிரதமத்தில் ஓர்வித ஆழங்கான சாம்பல் வர்ணமாய் இருக்கின்றன. அப்போது பார்த்தால் அவைகளை நீ பூனைக்குட்டிகளென்றே சொல்லுவாய்; ஆனால் ஒருவ ரூதம் போன்பிற்பாடு அவற்றின் சருமம் சிறம் மாறி வெகுசிக்கிரத்தில் பெருங்கரடிகளைப்போலவே கறுத்துப்போய்விடுகின்றது.

இந்ததேசத்திலே இமாசலத்துக்குத் தென்பாரிசுத்திலூள்ள கருதிகள் சற் றேறங்குதறைய அமெரிக்கா காண்டத்துக் கருதிகளைப்போலவே கறுத்திருக்கின்றன; ஆனால் அவைகளின் மயிர் அதிக புருசாகவும் சடைசடையாகவும் இங்கு மங்கும் அழுக்கடைக்குத் தொல்கிறமுன்னவைகளாகவும் மிருக்கும். மேறும் அந்தக் கருதிகளின் மார்பில் குறுக்காக வள்ளைப்பட்டடை ஒன்றிருக்கும். அமெரிக்காாண்டத்துக் கருங்கரடிகளைப்போல இந்தக்கரடிகள் அவ்வளவு அழகானவைகளா யிராவிடினும் அதுகள் அதிகப்பட்சமுன்ன கல்லபிராணிகள். அவைகள் அதிகவேடிக்கையாய்த் தந்திரமாக விளையாடி வாயினுலும் உதடிகளினாலும் அதிவிட்டையாகச் சப்திக்கும்.

இந்ததேசத்தவர்கள் அடிக்கடி இந்தக்கரடிகளைப் பிடித்து ஜனங்களுக்கு வேடிக்கை காட்டும்படி வினாதமான அகசியங்கள் செய்து விளையாட அவற்றிற்குக் கற்பிக்கிறார்கள். இவைகளுக்கு இந்ததேசத்து அல்லது சொம்பேரிக் கருதிகளைந்து பெயர் வழங்குகிறார்கள். இவைகள் அதிசாங்தமானவைகளாகவும் இவேசாய்ப் பழக்கக் கூடியதாகவும் அதிக அமரிக்கையாக யிருக்கும்படி செய்யக் கூடியதாகவுமிருக்கின்றன.

சாம்பல்விற்குமுன்ன மகா உக்கிரமான கருதிகளோ மேற்கண்ட ஜாதிகளைப் போலவ்வ. அவைகள் அதிகபலமும் வீரியமும் உள்ளவைகளானபடியால் மகா கைரியத்தோடு வேட்டையாடுகிறவர்களையும் ஒருபொருளென மதிப்பிடில்லை. அவற்றுள்ளதோன்றை வேட்டையாடுகிற எவ்வளவுது அதைக் கொல்லாமல் காயப்படுத்திமாத்திரம் விழவானாகில் அது. அவன்மீது பாயந்து பின்னங்காலால் சின்றுகொண்டு அதன் உரப்பாயும் கூர்மையாயுமுன்ன ககங்களைக் கொண்டு மோதி, என் கைங்களினால் செய்ய ஆரம்பித்த கொலைத்தொழிலைப் பலத்த பற்றளினால் முடிக்க யான் சித்தமாயிருக்கின்றேன், பார், என்று தன்கோர்வையானபற்களை வாயைப்பரக்கத் திறந்துகொட்டும். ஆனபடியால் இந்தஜாதிக் கருதி யோடு வேட்டையாடத் தொடங்குகிறவன் அது கோபாவேசன் கொண்டு தன்மீது பாய்வதற்குமுன்னே அதிவேசமாய் அதன் தலையையாவது இருதயத்தையாவது குக்கிக் காயப்படுத்தித் தன்னிலிவொனாகில் அவன் அதிர்வட்டவான். இந்த ஜாதிக்கருதியே வேட்டையாடுவதுண்டு. மற்றெல்லாப் பிராணிகளும் இந்தக் கருதியென்றால் கடுக்கும். இது இந்தபிறரு இதன்சருமத்தைத் தொடுவதற்குக்கூட மற்றப்பிராணிகளுக்கு இடிட்டமில்லை. பழகியிருந்தாலன்றிக் குதிரைகள் இந்த ஜாதிக்கருதிகளைச் சம்பந்துகொண்டு போகமாட்டா. அவற்றைச் சம்பந்துகொண்டு போகும்படி அக்குதிகைகளை ஏவுவதும் கலபமான காரியமல் ல. மாந்தானகன் தன்னுடைய தாயாதியாயிச் சாம்பல்விற்குமுன்ன கருதியைப் பற்ற



இந்தியாவிலுள்ள ஓர் நாயகத்.

மொழிச்சபாதாம் டாகி  
வே. காமிரானதார் தூஸ் நிலைகள்  
அவையில், சென்னை 20.

நியும், அது ஏருதுகளோடும் ஏருமைக்டாக்க்ளோடும் உக்கிரமூன்ஸ் காட்டுப் பசக்ளோரும் செய்த சன்னடகளைப்பற்றியும் அனேக கதைகள் சொல்லியிருக்கிறது. ஆகையால் குட்டிகளாகிய விக்கிரமவீரனும் சமூகதையமாதா பிதாக்கள் காட்டில் இலாதேவிதைத்தாகக் காலை மாலைகளில் போயிருக்கையிலே தனியே இருக்கும்போது நாம் முன்னேகேட்ட விஷயங்களை யெல்லாம் சினைப்புட்டிக்கொண்டு அதோதிரி விளையாடிக்கொண்டிருக்கும்.

சமூகன் தன் தமிழ்நாட்டிய விக்கிரமவீரனைக்கி “தருவப் பிரதேசத்தின் அன்ன கருதியைப்பார்க்க நீ கிரீன்லாண்டு தேசத்துக்குப் போவாயாகில் நான் அமெரிக்காவுக்குச் சென்று சாம்பல் நிறமூன்ஸ் ராடியோடு வாசஞ்சுசெய்யப் போகிறேன்.” என்றது.

அதற்கு விக்கிரமவீரன் தமிழ்பைப்பார்த்து “கல்து, அப்படியானால் கொஞ்சாளவளைக்கும் உன்னேடுகூட நான் வந்திருப்பேன், மென்டியமும் முரட்டுத்தனமூன்ஸ் அந்தப்பிராணிகளோடு நான் தங்கியிருக்கொட்டேன், என்சருமத்தைக் கிரகிப்பதற்காக ஜூனங்கள் வேட்டையாடி வருத்தவார்கள், அது எனக்கு இஷ்ட்டமில்லை.” என்றது.

ஒருங்கள் விக்கிரமவீரன் - “நம்முடைய தாய்த்தையர்கள் எப்போது எம்மைக் காட்டுக்குருப்போக வொட்டுவார்களோ? தெரியவில்லை, நம்மைச் சிக்கிரத்தில் அவர்கள் காட்டுக்கு இட்டுக்கொண்டு போகாவிட்டால் நான் தனியே புறப்படப்போகிறேன்.” என்றது. அதற்கேற்றபடியே ஒருங்கள் வெளியே போக அது பிரயத்தனப்பட்டுத் தன் குகைக்கு அடுத்தாற்போல் கொஞ்சது ரத்தில் அடியிலிருந்த செங்குந்தன ஓர் கற்பாறையண்டைவாக்கு கூழ்மாய்ச் சேர்ந்தது. ஆனால் படிகள் மெத்த கோருக்கமாகவும் தூரதூரமாகவும் இருக்கப்படியினால் அது பயப்பட்டு அதிக மயக்கமடைக்கது. அப்போது கீழே இறங்காயல் இருக்கவிடத்திலிருக்கே அதி ஜாக்கிராயாய்ப் பார்த்துக்கொண்டிருக்க சமூகனங்கை மறுபடியும்போய் கூழ்மாய்ச் சேருவதற்கு விக்கிரமவீரன் ஆவல்கொண்டு, உத்தமஜிலி வந்து தான் மேலே ஏறக் கைகொடுக்கிறவனாயில் அந்தக் கற்பாறையின்மீதே காந்துக்கொண்டிருக்கிறது.

ஆனால் இதெல்லாம் கடப்பதற்கு இன்னும் கொஞ்சநாள் போகவேண்டியதாயிருக்கிறது. சீடித்த மழைக்காலம் மறுபடியும் வந்துவிட்டது. உத்தமஜிலி என்னும் தாய் தன் குகைக்குச் சமீபமாக ஏற்படுத்திவைத்த வெப்பமூள்ள ஓர் அடக்கமான சிறு அறைக்குள் விக்கிரமவீரனும் சமூகதையம் மழைக்காலம் முழுதும் கண்ணுய்த்துகின்றன. உத்தமஜிலி தன் குட்டிகளுக்கு வெப்பமூண்டாகும்படி உலர்ந்த நல்ல புல் பூண்டுமுதலியவற்றைக் கீழேபரப்பிச் சுகமாய்த் தூங்குங்களைன்ற சொல்லிக் கதவைச் சாத்திவிட்டது. அக்குட்டிகள் அவ்விடத்திலேயே தெளிர்காலம் வருமானம் தங்கியிருக்கின்றன. மறுபடியும் அவற்றை வெளியேவரச்செய்ய உத்தமஜிலி வந்து கதவைத்திறக்கப்போது அதற்குத் தன் குட்டிகள் அடையாளக் கெரியாமலேபோய்விட்டது. ஏனெனில் அவைகள் பருக்குத் தேந்தியாய்வளர்க்குபோய்விட்டன. அவற்றின் சமூத்தைச்சுற்றிதும் முன்னிருக்க அழகானவெண்பட்டை இப்போது மறைந்தபோய் அவைகள் சீல சிறமாகி பெருக் கருதியாகிய மந்தானக்ளைப்போலவே தேக்கமுழுமையும் புருசமயிருடையதாயிருக்கிறது.

அந்த பழைய பெருங்குகையில் உத்தமஜிலிக்கு இப்போது நான்கு சிறுகுட்டிகள் பிரக்குவிட்டன. ஆகையால் தங்கள்வணையில் பிழைக்க வகைதேழிக் கொள்ளவேண்டிய பருவம் வந்துவிட்டதென்று விக்கிரமவீரனும் சமூகதையம் கண்ணுய்த் தெரிக்குத்தொண்டன.

(இன்னும்வரும்.)

## மனிதனுக்கு ஜனசமூகவாழ்க்கை இன்றியமையாதது.

ஜனசமூகவாழ்க்கையின்றித் தனித்துக் காலம் போக்குமனிதர் இயற்கைபறிவையுமிழந்து காட்டகத்து வாழும் மிருகங்களுக்கு ஒப்பாவர். ஆகாரம், நித்திரை, பயம், கைதுனம் முதலியன விலங்குக்கு ம் மனிதர்களுக்கும் பொதுவாயுள்ளமையால் அந்தப் பொதுத் தருமத்தையே தனித்து வாழ்வோர் அடைவரே யல்லாமல் உயர் பிறப்பி னராகிய மக்கட் கூட்டத்தார்க்குச் சிறப்பாயுள்ள பகுத்தறிவு, சுல்வபக்தி முதலிய சிரேஷ்ட்டகுணங்கள் எப்தப் பெறமாட்டார்கள். பலபேத குணங்களையும் நடவடிக்கைகளையும் செயல்களையும் அபிப்பி சாயக்களையுமடைய ஜனக்கூட்டத்திற் பழக்கங்களைமல், அவரவர்களிடத்து நடந்து கொள்ள வேண்டிய வகையும், பேசுவேண்டிய முறைமையும் மற்றவையும் ஒருவனுக்கு அனுவளவேனும் தெரியமாட்டாது. ஒருவன் சர்வ சாஸ்திர நிபுணனுயிருந்தாலும் மிக்க கூர்த்த அறிவுடையவனுயிருந்தாலும் தன்னைத்த அல்லது தனக்கு மேலிட்ட கற்றவர்களோடுகூடிப் பழக்கவாழுது தனித்து வானுள்போக்கீ வருவானாலில், அவன்லெளகிக விஷயங்களில் குறையுடையவனு மிருப்பது மன்றிக் கல்வியிலும் அநேக அம்சங்களில் குறைவு பாடுள்ளவனுயும் இருப்பான். அவனை நன்றாய்க்கற்றுத் தெளிக்கவனென்றும் அறிவிவாளர்கள் என்றும் ஒருவரும் மதித்துப் பாராட்டார். மனிதனுக்கு இயற்கையில் அறிவிருந்தாலும் அது சார்பினுலேபோல் விளக்கமடையும். தனிவாழ்க்கையில் அது குடத்திலிட்ட விளக்கைப்போல் ஒளிமறைந்திருக்கும். அவ்வறிவு நற்சார்பால் நல்லதாயும் தீச்சார்பால் கெட்டதாயும் விளங்கும்.

“ லிலத்தியல்பா ஸீர்திரிக் தற்குரு மாங்தர்க்  
கிணத்தியல்ப் தாகு மறிவு.”

என்னு முதியோர் மொழிப்படி, லிலத்தின் வேறுபாட்டால் ஜலம் எப்படி மாறுபடுகின்றதோ அதுபோல் இனத்தியல்பின்படி மனிதர்க்கு அறிவு விளங்காதிற்கும். மனிதர்க்குள் இயற்கைபறிவானது ஒன்றின் சார்பினால் விருத்தியடையும் பண்பு பற்றியேதீயோர் இனத்தால் அது கெடாவன்னை அனுபவ ஞானிகளாகிய முன்னோர்கள் “நல்லாரினத்திரு.” என்றும் “பெரியாகாத்துணைக்கொள்.” என்றும் நமக்கு நற்புத்தி போதித்திருக்கின்றனர். ஒருவன் மனிதர் கூட்டுறவே வின்றித் தனித்து அசேதனப் பொருள்களாகிய புளி சிங்க முதலிய காட்டுமிருகங்கள் உறையும் பிரதேசங்களில் உயிர்வாழ்ந்து வருவானாலில் அவனுக்கு இயற்கையிலுள்ள மானுட அறிவுக்கெட்டு அந்த மிருகங்களோடு தானும் ஒருவனு மிருப்பானே யல்லாமல், அவற்றினின்றும் வேறுபட்டிருக்கும் சாசானுத அவயவ விசேஷங்களால் மாத்திரம் மனிதனுக்க எண்ணப்படான். காட்டு மனிதன் என்று வழங்கும் ஒரு வகைக் குருக்கின் உருவம் ஏகதேசம் மனித சூபத்தோடொத்திருங்

தும், அதை யெப்படி மனிதன் என்று அறிகின் குறைவினாலே உலகினர் என்னுருக்களோ அதுபோலவே, ஜனசமூக வாழ்க்கையிற் பயிலாமல் தனித்து வாழும் மனிதர்கள் அறிவு விளக்க மின்றி யிருக்கும் போது அங்க விசேஷத்தால் மாத்திரம் மக்கட் பிறப்பினர் என்று உலகத்தினரால் எவ்வளவும் மதிக்கப்படாமல் மிருகாதிகளோடு சமானமாய் என்னப்படுவார். இது அடியில் வரும் ஒரு இடையஜுடைய கலையால் நன்கு விளங்கும்.

வினம்பாடி என்னும் ஒருக்கிராமத்தில் மாதவக்கோனுன் என்னும் ஒரு இடையன் இருக்கான். அவனுக்கு நெநோள் புத்திரப்பேறில்லாதிருக்கத்து. அவன் பலவகைபான தருமங்கள் புரிந்தும், தேவதாபிரார்த்தனை முதலானவை செய்தும் வந்ததனால் பின்னர் அவனுக்குத் தன் மனையாளிடமாக ஒருஆண்குழங்கத் திறந்தது. அந்த மாதவக்கோனுன் அக்குழங்கத்தையினிடத்தில் அனாவிலாப் பேரன்புகொண்டு தான் ஆடுகள் மேய்க்கும்டஞ்சோறும் அதையெடுத்துக்கொண்டபோம் குழங்கத் தைப்பித்து அழும்போதெல்லாம் அங்கங்கு ஆட்டப்பால் ஆட்டி மாலைக்காலத்தில் ஆட்டுமெங்கையை ஓட்டிக்கொண்டு திரும்பிவந்து, தன்வீட்டுக்குச் சற்று தூரத்திலிருக்கும் கிடையில் ஆடுகளையெல்லாம் அடைத்து அவற்றிற்குக் காவலரகத் தான் குழங்கத்துயுடன் அங்கு படுத்துவருவான். இவ்வரே அந்த இடையன் நாள்தோறும் காலையில் ஆடுமெங்கையை ஓட்டிக்கொண்டு மேய்க்கப் போகையிலும், இரவில் ஆடுகேகிடையன்டையில் படுத்துறங்குங்காலத்திலும் புத்திரவாஞ்சை மிகுநியால், அக்குழங்கத்தையைத் தாயினிடத்தில் சிறிது நேரமும் தங்கவிடாமல் எப்போதும் தானே கையிடாது தன்னிடத்தில் வைத்து வளர்த்து வக்கான். சிலானானபிறகு அக்குழங்கத்தக்குப் பால் குடிக்கும் பருவமாறி அன்னமருந்தும் பருவம் வந்தும், மாதவக்கோனுன் ஆட்டப்பால் விட்டுச் சாதம் சமைத்து அக்குழங்கத்தக்கு உண்மித்து அதனை விட்டுப்பிரிபாமல் வாழ்க்குவக்கான்.

இப்படியிருக்கையில் அந்த இடைப்பின்னீக்கு வயது பத்தாயிற்று. ஆகையும் அவன் தன்னைப் பெற்றதாயின்னாளென்றும், தன்வீடுதான் தும் தெரியாதிருக்கான். அவனுக்கு மனிதர்களுடைய நடவடிக்கைகளும் குணங்களும் செய்கைகளும் ஒன்றுமே தெரியாது. சுருக்கிக் கூறுமிடத்து, உலகிலுள்ள ஜீவகோடிகள் ஆண் பெண் என்னும் இருவகைப் பேதமுடையன என்னும் விஷயமே அவனுக்குத் தெரிக்கில்லது என்றால், அவன் உலக விஷயத்தில் முற்றும் ஞானகுளியலுமிருந்தானென்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அந்த இடைப்பையன் சுதா காட்டில் ஆடுமாடுகளுடன் தானும் ஒரு அஃறிக்கைப் பொருளாய்க் காலம் போக்கி உயிர்வாழ்ந்து வந்தபடியால், மிகுந்த திடகித்தமும் பராக்கிரமமும் தேவைவியு மூன்றாவனு யிருக்கான். ஆகையால் அவன் காட்டுப்புவி சிங்கம் முதலிப் துஷ்ட்ட காட்டு மிருகங்களுக்குச் சிறிதும் அஞ்சா

ன். அவை ஒருவேளை தன் ஆட்மெந்தையிற் புகுந்தாலும், தான் அஞ்சானெஞ்சுத் துடன்போய் அவற்றைத் தூரத்தவும் கொல்லவும் வழக்கப்பட்டிருந்தான். அக்காட்டு மிருகங்களும் இவளைக்கண்டால் நடு நடு கிப்பயங்தோம். ஒருவருக்கும் அஞ்சாத கலங்காத்திரனுகிப் பீங்த இடைப்பையன் அவ்வூர் அமினுவினிடத்தில் மாத்திரம் மிருந்த அச்சமுடையவனு யிருந்தான். அது எப்படி மெனில், இவன் சிறுவனு யிருந்த போது மாதவக்கோனுகிய இவன் தந்தை பிள்ளையின்மேல் வைத்த பெரு வாஞ்சையால், குழந்தை எவ்வளவு தொந்தரவுகள் செய்த போதிலும் அடிக்க மனம் ஏழாமல், அவ்வூர் அமினுவினிடத்தில் சொல்லி அப்போதைக் கப்போது அவளைக்கொண்டு தன் பிள்ளையைப் பயமுறுத்திவந்தான். ஆகையால் அந்தத்திடைப்பையனுக்கு அவ்வூர் அமினுவினிடத்தில்மாத்திரம் மிருந்த பயமுண்டு. அந்த இடைப்பையன் பெரிய வனுன்போதும் மூன்போலவே அமினுவுக்குப் பயந்துவந்தான். இவ்வாறிருக்கையில் அந்த இடைப்பையனுக்கு மனங்கு செய்யும் பருவம்வங்கி து. அதுகண்டு மாதவக்கோனுன் தன் பிள்ளைக்குக் கலிமானங்கு செய்ய கிருப்புற்று, வீட்டுக்கு வரும்படி மகனைப் பலதரம் வருந்திமறைத்தும் அவன் அதற்கு இணக்கவில்லை. பிறகு அவளை வீட்டுக்கு அழைத் துக்கொண்டு வருவதற்குப் பலவகை உபாயங்கள் செய்தும் அவையாவும் பயனில்வாய்ப்போயின். அதனால் மாதவக்கோனுன்மிகவும்ம எந்துயரடைந்து மேல் செய்யும்வகை யோன்றுநூலால் கவலை யுற்றிருக்கையில் அமினுவந்து துக்கத்தின் காரணத்தைக் கேட்க, மாதவக்கோனுன் அவளைத்துத்தன் துயரத்தின் காரணத்தைக்கூறி, கலியானத்தை முடிப்பது உன்து கடமையே மென்று வேண்டிக்கொண்டனன். அமினு அதுகேட்டு நல்லது நானெனப்படியாவது உன்மகளை இங்கே கொண்டுவருகிறேன், நீ அதற்குள் அவனுக்கோர் பெண்ணைவிவாகத்துக்குப்பேசி அதற்கு வேண்டிய யாவுன் சித்தப்படுத்தி, நான் அவளை அழைத்து வந்தவுடனே மகனைது உட்காரவைத்து மாங்கல்யதாரனான் செய்வதற்குவேண்டிய சகல ஏற்பாடுகளுடன் இருந்தால், நான் உடனே கல்யாணத்தை முடித்துவிடுகிறேன் என்றுசொல்ல, மாதவக்கோனுன் பெருமகிழ்ச்சியுடன் அதற்கிசைந்து அவ்வாறே செய்தான். அமினு ஆட்மெந்தை மேய்த்துக்கொண்டிருந்த இடைப்பள்ளை மிடத்திற்குப்போய், அவளைக் கண்சிவங்குது தீப்பொறி பறக்கக் கோபித்து நோக்கி, அடா பயலே, நீ யென்ன தலைகால் தெரியாமல் தமோறுகிறும்? உனக்கிவ்வளவு கொழுப்பா? நல்லது, உன் அகங்காரத்தை நான் அறிகிறேன், நீ நான்தோறும் ஆட்டு மந்தைகளை விட்டு ஜார் பயிரை யெல்லாம் அழிக்கிறுமென்று ஜாரார் எல்லாம் உன்மேல் முறையிடுகின்றார்கள், என்கேரமும் உன் தொந்தரவே ஊரில் பெரிதாயிருக்கிறது என்று கடுகிடுத்துக்கூறி, நீ ஊருக்கு வர என்று அவன் காடைப்பிடித்து இழுத்துக்கொண்டு போனான். அந்த இடைப்பையன் நடுக்கெ, இந்த அமினு நம்மை என்னென்ன செய்வானா? இன்று

நாம் செத்தே போனேம், என்று பெரும்திகில் கொண்டு அமீனுவுடனே சென்றுன். அமீனு கவிபாண வீட்டுக்களைமுத்துக்கொண்டு போம் அங்கு அம்பட்டஸீ ஸோக்கி இவளை மொட்டையடியென்றான். உடனே அம்பட்டஸ் கூவரஞ் செப்துமுடித்தான். பின்பு அமீனு அங்குள்ள சிலருடன் இவன் தலையில் கழுநீர் ஊற்றி முகத்தில் கரு முயன்னி செம்புள்ளி குத்துங்களென்றான். அவர்கள் அவளை ஸ்நானஞ் செய்வித்து நாமமும் திருச்சூரணமும் தரித்தார்கள். அது முடிந்தவுடன் அமீனு அவ்வீட்டாரிடத்தில் இவனுக்குக்கீழும் மேலும் கம்பளி சுற்றித் தலையில் சானிக்கூடை யோன்று கவியுங்கள் என்றான். அவர்கள் அவனுக்குக் கூறைத்தோவத்து அங்கவள்திரங்கள் உடுத்தித் தலையில் பட்டுக்குல்லாயும் போட்டார்கள். அதற்குமேல் அந்த அமீனு இவன் காதிலும் கழுத்திலும் கொக்கிபும் சங்கிலியும் மாட்டேங்களென்றுகூற, அங்குள்ளார் அவன் காதுக்குக் கடுக்கலும் கழுத்திற்குப் பதக்கமும் அவரிடதார்கள். அப்பால் அமீனு அந்த இடைப்பீளினையில் கையில் ஒரு மஞ்சள்பூசிய கயிற்றைக் கொடுப்பித்து, அடா பயலே, இக்கயிற்றை உன்பக்கத்திலிருக்கும் இப்பெண்ணின்கையில் கட்டென்றுகூற, அவன்பயந்து, கட்டாவிட்டால் அமீனு என்செய்வானே வென்று என்னிடுடனே அப்பெண்ணின் கையில் கங்கணங்கட்ட, பின்னர் அமீனு அங்குள்ள பிராமணர்களைப்பார்த்து, இவன் கையில் தாலிச்சுரட்டைக்கொடுத்து இப்பெண்ணின் கழுத்தில் கட்டுவியுங்களென்ன, அவர்கள் அவ்வாறே செய்வித்தனர், மாங்கல்பதாரனை மானபிறரு, அமீனுவானவன் பிராமணர்களே, இவர்களுக்கு முன் நெருப்பைக்கொட்டி இவர்கள் முகங்களைத்திப்பதுக் கண்களைப்புக்கையுங்களென்றுகூற, அவர்கள் அவ்வாறே நவக்கிரக ஓமம் வளர்த்தினார்கள். அமீனு பிறகு அங்குள்ளபெரியோர்களை நோக்கி இவர்கள் முகங்களில் குப்பை வாரிக் கொட்டுக்களென்ன, அவர்கள் சேலையரிகி யிட்டார்கள். இவை யெல்லாம் ஆனபின்னர், மணமகண்-மணமகளுக்குரியவர்கள் அந்தனர்களுக்குப் பலதானங்களோடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் அமீனு கவியாணச் சடங்குகளெல்லாம் சுற்றேநக்குறைய முடிந்துவிட்டபடியால் மணமகளைவிட்டு அப்புறம்போம் வேறு விஷயங்களில் மாஞ்செலுத்திப் பராமருக்காமலிருந்தான். அதுகண்ட மாப்பிள்ளையாகிய இடைப்பையன், தனக்கு நடத்திய கலியாணச் சடங்குகளை யெல்லாம் கொடுந்தனடனை யென்று நினைத்திருந்தபடியால், இப்போது சுற்றே துபர்க்கின்கீ, அப்பா! நம்மைப்பிடித்த பெருஞ்சனியின் விட்டெழுந்தது, ஊரார் பயிரில் நம்முடைய ஆடுகள் மேய்ந்ததனால் படாது பாடுகளெல்லாம் பட்டோம், பட்டது போதும் போதும் என்றுதனக்குள்ளே என்னிக்கொண்டு, நாற்புறத்திலும் சுற்றிப்பார்த்து அமீனு சுற்று அப்பா லிருக்கக்கண்டு, பக்கத்திலிருந்த கவியாணப் பெண்ணைத் தன் கையால் சின்டி ஒதங்காச்சி, இந்தப்பாலி அமீனு உன்னையும் என்னையும் பிடித்துவந்து இத்தன்டனைகள் செய்தானே, உன்னுடுகளும் ஊரார் பயிரில்

மேங்க்கனவோ? என்றுமெல்லக்கேட்டான். அதைக் கேட்டிருந்த அவன் இனத்தாரெல்லாம்-ஃயோ! மாதவக்கோனுன் குடியைக் கொடுத்தா னேயென்று கல கல என்று சிரித்தார்கள். உடனே அமினு ஓடிவங்கு, கவியாணப்பிள்ளை முதுகில் ஒரு அறை கொடுத்தமாத்திரத்தில் அவன் பயந்து வாய் மூடிக்கொண்டு பேசாதிருந்தான். பிறகு அமினு மற்ற சடங்குகளை யெல்லாம் நிறைவேற்றிக் கவியாணத்தைப் பூர்த்திசெய்தான். ஆகலால் ஜனசமூகவாழ்க்கையில்லாத மனிதர்களிடத்திலே மாணிட பாவலட்சணங்களெல்லாங்குன்றி மிருகத்தன்மை பொருந்தி மிருக்குமென்பது மேல் கடையால் திருட்டாங்தமாகிறது.

### சொல்வதெளிது செய்தலரிது.

“ சொல்லுதல் யார்க்கு மெனிய உரியவாஞ்  
சொல்லிய வண்ணஞ்செயல்.”

யாதொரு காரியத்தை யாம் செய்துவிடுவோமென்று வாசாகயி ந்கிரியமாகப்பேசுதல் எப்படிப்பட்டவர்களுக்கும் மிகவும் இலேசான து, சொன்னபிரகாரம் செய்தல் அருமை என்று பொருள்படத் தெய் வப்புலமைத் திருவள்ளுவநாயனுர் கூறியிருப்பதை நாம் உலகத்தில் அடிக்கடி பலரிடத்தும் அனுபவசித்தமாகக் காண்கிறோம். அனேகர் வாஸ்தவத்தில் தங்களால் முடியாத யாதொரு காரியத்தைத் தம்மிலும் விவேகம்-அனுபவம்-கல்வி-கேள்விமுதலியவற்றிற் சிறந்தமற்றவர்கள் செய்துகொண்டு வருவதைப்பார்த்து, இது என்ன மஹாமிசேஷமா? இதை நான் ஒருங்காட்டியிற் செய்யமாட்டுவேன் என்று வாய்ப்பறை யடிக்கிறோர்கள். அந்தக் காரியத்தைத் தாங்கள் செய்ய ஆரம்பிக்கும்போதோ, தங்களுடைய சக்தியின்கை தங்களுக்கு நன்றாய்த்தெரிந்து அதனாற்பெருத்த அவமானமடைகிறார்கள். விவேககள் செய்யும் அருமையான காரியங்களை அவிவேகிகள் என்னமாய்ப்பேசிக்கொண்டு திரிவது உலக இயற்கையாயிருக்கிறது. அப்பெருக்குர்குணம் இதைவாசிக்கும் ஒவ்வொருவரும் தம்மை வந்தடையாதபடி அடியிற்காட்டும் ஓர் சிறுசிறித்திரத்தை நன்றாய்வாசித்துத் தம்மைக் காத்துக்கொள்வாராக

ஓர் ஆரில் இரண்டு சகோதரர்கள் ஒருமையாய் வாழ்ந்திருக்கார்கள். அவர்களில் மூத்தவன் அவ்வூர்ப்பெரியதனத்தைவகித்து அங்குள்ள எவ்வித குடிகளுக்கும் நன்மைபுரிந்து அவர்களால் நன்கு மகிக்கப்பட்டுப் பலவித மேன்மை யடைந்துவந்தான். ஆனால் அவனுக்குப் பெரியதன அலுவலைப் பூர்த்திசெய்வதிலேயே ஒவ்வொருங்களும் கழிக்கு வந்தமையால், இனோயை வெளிருவனே பயிர்வேலை முழுவதும் பார்த்துவர கேரிட்டது. இவ்வாறு வெகுநான் கழிந்தபிறகு ஒருங்கள் அவ்விளைய வன் தனிப்பெயிருக்கு தனக்குள், நமது தமையன் யாதொருக்கட்டமா

எதொழிலுஞ்செய்யாமல் சம்மா ஜெரிலுள்ளவர்களோடெல்லாம் தனி த்தனி பேசிக்கொண்டிருக்குது அவர்களால் மிகவும் மரியாதைசெய்யப்பட்டுச் சுகமடைந்திருக்கின்றன, காம் மாத்திரமே பயிர்த்தொழில் முதலிய சகல கஷ்டமான தொழில்களையும் செய்தும் ஒருவராலும் புகழப்படாமல் வருங்கியிருக்கின்றோமே, இதென்ன? இனிமேல் நம் முடைய தமையன் தொழிலை நாமெடுத்துக்கொண்டு நம்முடைய தொழிலைத் தமையலுக்குக் கொடுத்துவிட்டுச் சுகமடையலாமென்று தீர்மானித்துக்கொண்டு தமைபளைப்பர்த்து, அன்னை, வெகுகால மாப் நிக்கள் பார்த்துவரும் பெரியதனத்தொழிலை இன்றுமுதல் எனக்குக்கொடுத்து நான் பார்த்துவரும் பயிர்த்தொழிலை நிக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றன. அதைக்கேட்ட தமையன் சகோதரனைப் பார்த்துதம்பீ, இந்த பெரியதனத்தொழில் இலேசானதல்ல, ஒவ்வொருவருடைப் கருத்தையும் குறிப்பாலுணர்து அவரவர் கருத்துக்கிணங்க நாம் சொல்லும் சொற்களில் குற்றம் நேரிடாதபடி “பேசப்போயினியோ சாகப்போயினியோ?” என்றும் பழையாழியை அனுசரித்து வெரு ஜாக்கிரதையாப்ப் பேசவேண்டும், “நித்யகண்டம் பூரணையுசு.” என்பது இவ்வுந்தியோகத்திற்குத்தான் தகும், மேலும் பேசவதென்று இலேசல்ல. இதனாலன்றே

“ஆர்த்தசபை நற்கருவ ராயிரத்தொன் கும்புலவர்  
வார்த்தை பதினு பிரத்தொருவர்—சீர்த்தமலர்த்  
தண்டாமணாத்திருவே தாதாகோடிக்கொருவ  
ருண்டாயினுண்டென்றது.”

என்று மேலேர்க்கறியுளார்? ஆகையால் இத்தொழிலிற் பழகாத ஒருவனால்லிக்கூட நிர்வகிக்கமுடியாதே, நீ இத்தொழிலை எப்படி நிர்வகிப்பாம்? என்றன. அதற்குத் தம்பி-அன்னை, உலகத்தில் எந்தொழில்லான் பழக்கத்தாற் சித்தியாகாது? இரண்டு மூன்று நாளைக்குமாத்திரம் தங்களோடுகூட இருக்குது பழகினால் தாங்கள் வார்த்தையாகேர வித்தைக்கற்றுக்கொள்ளுகிறேன், பிறகு கான் தனியே தங்கள் அறுவல்லீப் பார்த்துக்கொள்ளுவேன் என்றன. அதுகேட்ட தமையன்காம் இவ்வளவு சொல்லியும் கேளாதபடியினால் இவனுக்கு இன்னம் மறுத்துச்சொல்வதற் பயனில்லை, இவனுக்குப் புக்கிக்கமையில்லாமையால் இத்தொழிலில் இவனுக்குத் துண்பம் சம்பவிக்குமென்பதிற் சக்கேதகமில்லை, அவ்வாறு துண்பம் நேர்ந்தபோதுதான் நமதுவர்த்தை இவனுக்கு கிழுப்புடும் என்று தீர்மானித்துக்கொண்டு, நல்லது, அப்படியே செய்வோமென்று உடன்பட்டு, அன்றுமுதல் பயிர்த்தொழிலையும் பெரியதனத்தொழிலையும் இருவரும் கலங்கு செய்துவங்கார்கள். அன்றைக்கு மூன்றாவதுநாள் அவ்வுருக்குடியாகிய ஓர் பிரபுவின் விருத்தாப்பியதிசையடைந்த தஸ் இறந்துவிட்டனன். அம்மரணச்செய்தி வழக்கப்படி பெரியதனக்காரனுக்குத் தெரிவிக்கப்பட்டதின்பின் அவன் தன் சகோதரனையழைத்துக்கொண்டு அப்பிரபுவிட்டிற்குப்போம் அவ-

காக்கன்டு சீபா, இத்தேகம் சிரிலெழுத்தென்று பெரிபோர்கள்சொல் வது இதனது சிலைபாமையைக்கண்ட அனுபவத்தாலன்றே? ஆகையால் எப்போது பிறப்புண்டோ அப்போதே இறப்புண்டென்பது நிச்சயம், ஏனெனில் “தோற்றமுடையனவெல்லாம் ஒடுக்கமுடையன்.” என்றும் ஆன்னேர்வாக்கிப் பிரமாணமிருக்கின்றது, பிறப்பிறப்பில்லாப் பிஞ்ஞாகன் ஒருவன் தவிர கணைப் பூன்மவர்க்கக்கொல்லாம் கசிக்கவேண்டியனவேயாம்; ஒரு துவாரமுள்ள மட்குடத்தில் நாம் ஜலத்தை வார்த்து வைப்போமானால் அதனிடத்துத் தன்னீர் கிற்பது வியப் பேயல்லாமல் வெளியேபோய்விவேது வியப்பாகாது; அப்படியிருக்க நவத்துவாரங்களையுடைய இத்தேகத்தில் உயிர் சில காலம்வரையில் தங்கியிருப்பதே ஆச்சரியமன்றி அது வெளிப்பட்டுப்போவது எவ்வளவும் ஆச்சரியமாகாது, ஆகையால் இத்தனை நாள்வரையில் உங்கள் தாயார் உயிரோடிருக்கதே ஆச்சரியம், இப்போது இந்தது ஒரு பெரும் ஆச்சரியமல்ல; இக்கருத்தை பழைத்தே சிவப்பிரகாச சுவாமிகள் தமது நன்னெறி என்றும் நீதிநுறுள்

“வருக்குமுயிரொன்பான் வாயிதும்பிற்  
பொருக்குதலூனேபுதுமை-திருக்கிழாய்  
தெளிர்பொள்ளாற் சிறுகுடத்துநில்லாது  
வீதலோசிற்றல்லியப்பு.”

என்று கூறியுளார், மேலும் உம்முடைய தாயார் உமக்குமாத்திரம் தாயாயிருக்கார்களென்று கணைக்கவேண்டாம், இவ்வுரிதுள்ள எல்லோருக்கும் தாயாயிருக்காள், என்செம்வது? “இன்னுமோரும் காலமிருப்பினும் மிறப்பதல்லற் பின்னையிங்காவதுன்டோ?” என்றபடி எத்தனைகாலமிருக்கினும் ஒருங்காலம் இறக்கவேண்டும், ஆகையால் இதுகுறித்துத் தாங்கள் கவலையுறவேண்டாம் என்று இன்னும் இவ்வாருண பல வித தேறுதல்களைச்சொல்லி அப்பிரபுவினிடத்தில் விடைபெற்றுக் கொண்டு திரும்பினான். அப்போது கூடவிருந்துகேட்ட அவனது சகோதரன் வீட்டிற்குவங்கவடன் தமையனைக்கி அண்ணு, நாளையுதல் தங்களுக்கவியின்றி நானே இப்பெரியதனத்தொழிலைச் செய்யமாட்டுவேன், இனித்தாங்கள் பயிர்த்தொழிலோன்றையோர்த்துக்கொண்டு வரலாமென்றான். அதற்கவன்தமையன் சம்மதித்து, இவனையே தனியாப்ப பெரியதனத்தொழிலுக்குரியிவானுக்கினான். அப்படி இரண்டு நாள் கழிந்த உடன் அவ்வுரில் மற்றொரு குடியானவன் மனைவி தேக வியோகமாயினான். அவனும் வழக்கப்படியே பெரியதனக்காரனுக்குத் தெரிவித்தான். உடனே அவ்வினையைவன் குடியானவன் வீட்டிற்சென்று இறங்கவருடைய புருடனைக்கண்டு, தன் தமையன் மற்றொரு சந்தர்ப்பத்தில் சொல்லிய தேறுதல்களைப்போலச் சொல்ல என்னிட தன் குறை குடியானவரையில் ஞாபகப்படுத்திப் பார்த்தும் வாஸ்தவத்தில் தான் சால்திர உணர்ச்சியில்லாதவனுக்கையாலும், சொன்னதைச் சொல்லும் கிளிப்பின்னை என்பதுபோலக் கொல்வதற்கும் பூரண ஞாபக சக-

திலீஸ்லாதவனுக்கொலும் அன்றையத்தினம் தன் தமையன்கூறிய சாஸ்திரயுக்தமான தக்க சிபாவங்கள் ஒன்றும் ஞாபகத்தில் வராமல் “உம் முடைய தாயார் உமக்குருத்திரம் தாயாயிருந்தார்களென்று நினைக்க வேண்டாம் இவ்லூரிலுள்ள எல்லோருக்கும் தாயாயிருந்தாள்.” என்று சொல்லிய ஒரு வாக்கியம்மாத்திரம் ஞாபகத்தில்வர, அந்த வாக்கியத்தி ல் தாயென்பதற்குப்பதிலாக மனைவியென்பதைச் சேர்த்துக்கொண்டு, சீயா, உம்முடைய மனைவி உமக்குருத்திரம் மனைவியாயிருந்தானே என்று நினைக்கவேண்டாம் இவ்லூரிலுள்ள எல்லோருக்கும் மனைவியாயிருந்தாள், என்செய்வது என்று சொன்னான். அதைக்கேட்டு அக்குதியானவன் அதிக கோபக்கொண்டு, அடா மூடா, சிதேவிபோடு மூதேவி பிறந்ததுபோல, புத்திமானுகிய உன்னுடைய தமையஞேடு நீ எப்படி தோன்றினோயோ? நீ சொல்லும் வாக்கியத்திற்கு இன்னபொருளென்று தெரிக்குத்தோள்ளாத உன்னைப்போல்ரூட்டிகாமனியையரன் இதுவராயில் பார்க்கவில்லை, என்முகத்தின்முன் நிற்காமல் இந்த கூணமேபோய்விடு என்று அடித்துத் துரத்தினான். அப்படி அடிபட்டுக் கொண்டு பெருத்த அவமானத்துடன் திரும்பிய அவ்விளையவன் தன் தமையுனிடத்தில் வந்து நடக்க விருக்தாங்களை ஒன்றும் மறைக்காமற்சொல்லி அம்மம்ம! இனி எனக்கு இந்தொழில் வேண்டாம், நான் வழக்கப்படி பயிர்த்தொழில் பார்க்கின்றென்றான். தமையன் அப்பா, நான் முன்னமே உன்னால் முடியாதென்று சொன்னேனே, கேளாது இவ்வாறெனக்கும் அவமானத்தை உண்டாக்கினையே என்று தூக்கித்து, பழையபடியே பெரியதனத்தைத் தானேவகித்து, அந்த மனைவியை இந்தவளிடத்துப்போம் வெருவத் சமாதானங்கள் அன்று முதல் பெரியதனத் தொழிலை முன்போல் நடத்திவக்கான்.



### நானுவித ஜந்துக்கள் பாலின் குனைகுணங்களும் அவற்றைக் குழந்தைகளுக்கு உபயோகிக்கும் விதமும்.

கழுதைப்பால் கொஞ்சம் ஏறக்குறைய மூலீப்பாலுக்குச் சமியானது. மூலீப்பாலைப்போல கழுதைப்பாலில் மாமிசுத்து - வெண்ணெய் குறைவாகவும் உப்பு அதிகமாகவும் இருக்கும். ஆனால் பட்டனவாசத்தில் கழுதைப்பால் அகப்பவிலுது அதிக கஷ்டம். ஆட்டுப் பால் மூலீப்பாலுக்குச் சமானமாயிருக்கும். ஆட்டின் மூலீயினிருக்கும். ஆட்டினிடத்தில் குழந்தையைக் கொண்டுபோம் மூலீக்காம்பைக் குழந்தையின் வாயில்வைத்தால் குழந்தை தாமிடத்திலாவது தாதியிடத்திலாவது குடிப்பதுபோலக் குடித்து வழியிற நிரப்பிக்கொள்ளும். ஆனால் சாதாரணமாப்ப பசுவின்பால் புகட்டிக் குழந்தையைவளர்ப்பது இயற்கை. இந்தப் பசுவின்பாலில் மாமிசுத்து விசேஷமாயும்

திந்திப்பும் சீரும் குறைவாயும் இருக்கும். ஆகையால் குழங்களுக்குப் பசுவின்பாலைக் கொடுக்கவேண்டியிருந்தால் அதில் கொஞ்சம் சர்க்காரில்தான் திந்திப்பு அதிகமாக்கித் தன்மீரும் சேர்த்துக் கொடுக்கவேண்டும். பாலில் அநிகமாம் நீாச் சேர்க்கக்கூடாது. அப்படி பாலில் நீர் அதிகமாயிருந்தால் குழங்களிலோத்து நசித்துப் போம். ஆகையால் பசுவின்பாலை அடியில் சொல்லுகிற மாதிரி பாகம் செய்து குழங்களுக்குக் கொடுக்கவேண்டியது. அப்பட்டமான பசுவின்பால் இரண்டுபால்கு, வெங்கிர் ஒருபங்கு ஒன்றும்சீர்த்து அதில் கொஞ்சம் கற்கண்டு பொடிபோட்டால் அது முலிப்பாலுக்குச் சமானமாகும். குழங்களுக்கு இரண்டு மூன்று மாதமான மிள் தீரைக் குறைந்து அப்பட்டமான பசுவின்பாலைச் சடவைந்து அதில் கொஞ்சம் கற்கண்டு பொடிபோட்டுக் கொடுக்கலாம். கூடியவ ஈயில் ஒரே பசுவின்பாலை உபயோகிக்கவேண்டியது. பல பக்களின் பாலைக் கலங்கக்கூடாது. பட்டன வாசத்தில் பக்கங்களுக்கு நன்றாய்த் தீவிரபோட்டுக் கசியன் இடத்தில் கட்டவேண்டும்.

கடலைக்காய்ப் பிண்ணுக்கையும் எள்ளுப் பிண்ணுக்கையும் தின் மூம் பசுவின் பால் குழங்களுக்கு மந்தம் - பேதி இவைகளை உண்டாக்கும். பசுவின்பாலைப் பால்புட்டியில் வர்த்து வைத்தால் (Bottle feeding) குழங்கள் முலிப்பால் குடிப்பதுபோல் அதைக் குடிக்கும். ஆனால் பால் புட்டியில் கொஞ்சனேரம் இருப்பதினால் புளிப்பு ஏறும். ஆகையால் புளிப்பேறுமல் ஒரு புட்டி பாலுக்கு அனாப்பலம் கண்ணும்பு தேட்டை சேர்க்கவேண்டியது.

### இந்துக்களின் சங்கீத சாஸ்திரம்.

(தொடர்ச்சி.)

நமது தேசத்தில் ஆதிகாலம் முதற்கொண்டே வாத்தியங்களைக் கொண்டு இசை மீட்டுவது மூக்கமாயிருந்தது. மாகஞ்செய்யுங் காலங்களில் இரண்டு பிராமணர்கள் வீணையை மீட்டியும் ஒருவர் வாசி னாற் பாடிக்கொண்டு மிருந்தால்லது பலனில்லை யென்று கொள்ளப் பட்டிருந்தது. இவ்வாறு மூன்று பிராமணர்கள் வாத்தியங்களில் இசை மீட்டியும், வாசினாற் பாடிக்கொண்டு மிருந்தால்தான் (தர்ய அந்த காம மோகஷம்) அறம்பொருளின்பம் விடென்கிற நான்கு புருஷர்த்தங்களைப் பெறலாமென் நெண்ணப்பட்டிருந்தது. பரமசிவனுக்கு மிகப் பிரியமான வாத்தியம் வீணைதான். நாரதர் சரஸ்வதி தும்புரு முதலானவர்களும் யாழ் கறையடுத்து கானம் பண்ணினார்கள். திரும் துவாயில் வீற்றிருக்கும் சோமகந்தரக்கடவுள் செய்த திருவினையாடல்களுக்குள்ளே வீற்றுவிற்ற படலத்தில் விவபெருமான் ஒரு விற்குக் கட்டைத் தூக்கிக்கொண்டுவந்து அதை விறக்கிவிட்டு தெருந்து ஸ்னைமிதமாக்கினைப்பாறி இன்னிசை தொடுத்துப் பாடுநதாயும்,

ஏமானால் என்னும் பேரூர்ள் இசைவல்லாலென்றாலும் விறகு விற்பன் கோலங்கொண்ட சிவபிரானை சுருதி மட்டத்துப் பாடும் நீர் யாரென்று கேட்கத் தான் “பண்டருவிபுஞ்சிபாணபத்திரனஷ்டமை” என்று சொல்லவும் பாடினவிசையை மற்றொருகால் கேட்க விரும்புகிறேனன்று ஏமானால் கூற சுந்தரேசர்பாடினதாயும் அது அளைவர்க்கும் கர்ணுன்தத்தையும் நயத்தையும் உண்டாக்கிப் பெரும்பியப்பை வினை வித்தாயும் சொல்லப்பட்டிருக்கிறது.

இனி தாளம், பறதம் ஆகிய இவ்விரண்டையும்பற்றி ஒருவாறு கூறி முடிப்பது கலமென்தோன்றுகிறது. தாளமென்பது யானையை யடக்குவதற்குப்போகமான இரும்புத் துண்டென்று காத்தியான ராற் சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு தாளம் என்பது கையைத் தட்டுவதால் காலத்தை நிர்ணயிக்கிறதென்று பொருள்படும்.

இவச யாம்பழுதல் முடிகிறவரையில் தாளத்துக்கு ஆகாரதூரமாயுள்ள மாத்திரையின் ஏற்பாட்டுக்குட்பட்டு சுந்தல்ஸ்ஸெயாத்து நடக்கும் அளவுக்கு லயம் என்றுபெயர். இது மூன்றுவிதமானது. அதாவது-வினம்பிதம், மத்தியம், துருதம். நாலு மாத்தினை யென்பது சிர்ணயமாக வைத்துக்கொள்ளப்பட்ட அளவு. அதற்குக் குறைவா யிருப்பதில் லயம் தோன்றுது. காலம், கிரியம், மானம் (நிறுத்துதல்) இவை கலந்து உண்டாகும் செய்கைக்குத்தான் தாளமென்று சமஸ்கிருத சாஸ்திரங்களில் கூறியிருக்கிறது. கீதம், வாத்தியம், நிருத்தம் இவைகளெல்லாம் தாளத்தினாற்றுன் குறிக்கப்பட்டிருக்கிறது.

பரதசாஸ்திரமாவது பிரமானினால் பாரதரிவிக்கு முதலில் கற் பிக்கப்பட்டுப் பரமேசவரன் சிருத்தம் பண்ணுங் காலத்தில் அவர்க்கு எதிரில் தெரிவிக்கப்பட்டது. பிறகு சிவன் தன் சிவ்யாகிய நந்தி கேசவரருக்கு போதித்தார். பரதர் பிறகு நந்திகேசரிடத்திலிருந்து புருஷர்கள் அப்பியசிக்கும் தாண்டவம் என்னும் வித்தையைக்கற்று ரிவிகளுக்கு உபதேசித்தார். ரிவிகளால் மனிதர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. குத்திராலுல் பார்வதி தேவிக்கு ஸ்திரீகள் அப்பியசிக்கும் பாகம் போதிக்கப்பட்டது. அந்த பாகத்திற்கு லாஸ்யம் என்று பெயர். தாண்டவம் என்பது ஆண்மையும் சென்றியமுமுள்ளது. லாஸ்யமென்பது மிருதவும் நபமுமுள்ளது. பார்வதி தேவியானவன் வானுசாரன் பெண்ணுடைய உடையக்குக் கற்பித்தான். லாஸ்யமானது உடையினால் துவாரகாவாசிகளான கோபிகளுக்குப் போதிக்கப்பட்டு அவர்களால் துவாரகைக்கு வெளியிலிருந்தவர்களுக்குக் கற்பிக்கப்பட்டுப் பின்னால் எங்கும் பரவிற்று. இப்பரத சாஸ்திரம் நாட்டியம், நிருத்தம், நிருதம் என்று மூன்று பிரிவுடையது. இவைகளின் பேதங்களை விவரித்து அந்தந்த சாஸ்திரங்களிற் கண்டுகொள்ளலாம்.

அறுபத்து மூன்று நாயன்மார்களுக்குள்ளே ஆனுயனாயனுர் என்பவர் வேங்குமூலிக்கொண்டு வாசித்தபோது சாசாங்கள் யாவும் இயக்கமற்ற அவ்வினிய ஒசை பெண்ணும் தேஜையுண்டு தியங்கிய பிர

மாங்கள்போல் சலனமற்று நின்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. சக்கெத்துக் குருகாத கண்ணஞ்சமுடையான் மானிட இயல்புடையவன்ஸ்லவென்றும் சகல துர்க்குணக்களுக்கும் அவன் மனம் இலேசாய் இணக்குமென்றும் இங்கிலாண்டு தேசத்தின் காளிதாசரென்று பெயர்பெற்ற ஷேக்ஸ்பீயர் என்றும் நாடகக்கவி கூறுகின்றனரென்றால் சங்கெத்தின் பெருமையை இன்றும் என்னென்று வியப்புது!

### அரசனும் அரசியும் சந்தியாசியும்.

காலபீடம் என்றும் ஒருதேசத்தில் தனியரசுபுரிந்துகொண்டு வந்த அரசு சென்றாலும் செல்வச்செருக்கில் மூழ்கினவனுகி இவ்வுலகத்தில் தான் எக்காலத்தும் ஜீவித்திருப்பான்போல நடந்துவந்தான். அவனுடைய மனவியாகிய இராஜஸ்திரியும் கணவனைப்போலவே அதுங்காரத்துக்கு ஓர் பெரும் பீடமாயிருந்தனர். ஆண்பின்னொயாகிய அரசனே இறுமாப்பில் தலைசிறந்து மதிமயக்கங் கொண்டனன்றால், மட்மையை ஒர்க்குணமாகக் கொண்ட பெண்பாலாகிய அவன் மனவிய அவ்வாறிருக்கன என்பதற்குக் காரணமும் வேண்டுமோ? “அரசனெவ்வழி அவ்வழிகுடிகள்.” என்றும் முதலொழிக்கிணங்க அவ்வூர்க்குடிகளும் தேசத்தின் அசித்தியத்தையும் செல்வத்தின் சிலையாமையையும் உலகவாழ்க்கையின் பொய்மையையும் முற்றும் அறியாத வராகி இறுமாக்கிருக்கார்கள். இப்படியிருக்கையில் உலகவாழ்க்கையின் அசித்தியத்தை உள்ளபடியறிந்த ஒரு சங்கியாசி அவ்வூர் வழியாகப்போக நேரிட்டபோது அவ்வூர் அரசன் முதல் யாவரும் கொண்டிருந்த மதிமயக்கத் துக்காகப் பெருந்துக்கமடைந்து அவர்களுக்கு என்னெற்றையெங்காட்டும் பொருட்டு அன்றிரவில் இராஜஞ்சைய அரண்மனைக்குள் ஒருவருக்கும் தெரியாது பிரவேசித்து ஓரிடத்தில் புலித்தோலைக் கிழேவிரித்து ஓர் கபாலத்தைப் பக்கத்தில் வைத்துப் படுத்துக் கொண்டிருக்கார். இவ்வாக்கண்ட காவலாளிகள் - ஒய்! நீர் என் இங்குவந்து படுத்துக்கொண்டார்? இதை என்று விளைத்திரீ? போம், போம் என்று அதட்டினார்கள். அதற்குச் சாந்தமாய் அவர் இதை ஒரு பொதுஸ்தானமான சத்திரம் என்ற விணைத்து நான் வகுது படுத்துக்கொண்டேன் என்றார். அவர்கள் இதைக்கேட்டுக் கலகலவென்று கைத்து, ஒய் கண்ணிலாப்பாவி, இது இராஜன் அரண்மனையல்லவா? இதைவிட்டு உடனே ஒடிப்போம் என்றார்கள். இந்தப்படி அவர்கள் அதட்டிக்கொண்டிருக்கையில் தன்சயன அறைக்குப் போய்க்கொண்டிருக்கும் இராஜஸ்திரி அங்குவந்து நின்று கடஞ்சிலிருத்தாத்தத்தைக்கேட்டு சங்கியாசியைப் பார்த்து பளா! பளா! என்று! என்று! சங்கியாசியே, இதைத்தீர் ஒரு சத்திரமென்று விணைத்து என்னமதிடையா? என்றனன். அதைக்கேட்ட சங்கியாசி - அம்மே! இந்த அரண்மனை யாருடையது? என்றார். அதற்கு அவன் - இது இராஜாதி ராஜராகிய என் பார்த்தாவுடையது என்றனள். உன்பார்த்தாவுக்குமுன் இவ்வரண்மனையில் ஜீவித்திருந்தவர் யாவர்? என்று சங்கியாசி கேட்டார். அதற்கு அவன் - எனபார்த்தாவுக்குமுன் அவர்பிதா இதிலிருந்தார் என்றார். அதைக்கேட்ட சங்கியாசி - அவருக்குமுன் இதிலிருந்தவர்யாவர்? என்றார். அதற்கு அவன் - அவருக்குப்பிதா இருந்தார் என்றார். அதற்குச்சங்கியாசி - அதற்குமுன் இந்த அரண்மனை யாருடையது? என்றார். அதற்குவன் - இது ஒரு வேற்றரசஜூடையது, அவனை யுத்தத்தில்வென்று இதையும் இத்தேசத்தையும் அவர் கைப்பற்றிக்கொண்டனர் என்றால். இதைக்கேட்டு சங்கியாசி-அத

ந்குழன் இதில் யாரிருந்தது? இது யாருடையது? என்றார். இவ்வினக்கணைக் கேட்டுமென்ம் சுகியாதவளாகி இராஜுங்கிரி அதற்குழன் அவனப்பன் அதற்கு மூன் அவனப்பன் என்று பத்துதடவை வாயில் சு நழையாதபடி பரபரவென்று சொல்லி முடித்தான். சங்கியாசி-அம்மே, உனக்குப்பிறகு இம்மாளிகையிலிருப்ப வர்யாவர்? என்றார். அதற்கு அவன்-என்புத்திரன், என்பெளத்திரன் முதலானவர்கள் என்றார். சங்கியாசி-அம்மா, சுமர் ஆயிரவருட்காலமாய் இதைக்கையாண் டு இதில் இந்தனை பெயர் குடியிருந்தார்கள், இன்ஜும் இதில் எத்தனையோபெயர் குடியிருக்கப் போகிறார்கள், இத்தனைபெயருக்கும் பொதுவான வாசல்தலமாயிருக்கும் இவ்விடத்தைச் சுத்திரமென்று கூருதுவேறன்னென்று கூறலாம் என்றார். இவர்களின்தப்படி பேசிக்கொண்டிருந்ததை அடுத்த அறையிலிருந்த அரசன் கேட்டுக்கொண்டிருந்து அவ்விடத்துக்கு வந்து அச்சுக்கியாசியைப் பார்த்து அவர்கையிலிருந்த மன்னை ஒட்டைச்சுட்டி இதை என்வைத்துக்கொண்டிருக்கிறீர்? என்றான். துறவில்கு வேஞ்தன் துரும்பாகையால் சிறிது மஞ்சாமல் சங்கியாசி அரசனைகோக்கி ஜூயா, நான் மயானத்தின் வழியாக வருகையில் இக்கபாலத்தைக் கண்டபோது இது மஹாராஜாவுகிய உண்ணெயாத்த ஒரு பிரபுவிலுடைய பொலமோ? அவ்லது எண்ணெயாத்த ஒரு ஏழையின் பொலமோ? எனக்கிர சந்தேகம் பிறங்கபடியால் அதை அவகாசமாய்ப் பீர்ப்பித்துப் பார்ப்பதற்காக வைத்துக்கொண்டிருக்கிறேறன்று சொல்லி அவ்வரசனும் பட்டவர்த்தினியும் சிர்பட வேண்டுமென்று உள்ளத்திற்குகுறி அவர்களைக்கினார். உயிர்கிங்கியபிறகு அரசனும் ஏழையும் ஒருபடித்தாய் விடுவென்றன ரேயன்றி எவ்வளவும் வித்தியாசம் தோண்றவில்லை யல்லவா என்று நினைத்துட்டனே அவ்வரசனும் அவன்மனைவியும் சங்கியாசியின் வார்த்தைகளினாலும் அவர் கிருபா நோக்கத்தினாலும் ஞானோதயம்பெற்று அவனை நமஸ்கரித்து அவருக்கு வேண்டிய உபசாரத்தைச் செய்து அன்றமுதல் உலகவாழ்க்கையின் அதித்தியத்தையும் யாக்கை - செல்வம் முதலியலற்றின் நிலையமையையும் உணர்ந்து சாத்மீக குணமுடையவரானார்கள். நாளாவர்த்தியில் அவ்வூர்க்குடிகளும் அங்கனமே ஒழுக்கத்திற் சிறந்தார்கள். நித்தியா நித்திய வஸ்து விவேகம் பெற்றிடுச்சங்கியாசியின் எல்வருகையால், கர்வபீடம் என்னும் பெயர் பெற்றிருந்த அவ்வூர் சாத்மீகபீடம் என்னும் பெயரைக்கொஞ்சங்களையில் விகிக்கப்பெற்றது.

“ புணர்ந்த பாவமெலாம் பரிபூரண

முனர்ந்த ஞானி விழிப்படவோடுமே.”

என்னும் பிரமாணத்துக்கு இக்கரே உதாரணமாயிற்று.

### ச மா ச் சா ர ம் .

பிரங்கி கடுவதற்கான ஓர் நூதன முகாந்தாம்.—மின்சாரத்தின் உதவியால் ஓர்வித பிரங்கி உண்டாயிருக்கிறது. அதற்கு ஒருமுறை குணடுபோட்டு கெட்டனைசெய்துவிட்டால் போதுமானது. பிறகு 35,000 தடவை அதுவே கட்டுக்கொண்டிருக்கிறதாம். அடிக்கடி கெட்டனைசெய்ய ஆன் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை போதும்! முற்காலத்தில் முப்பது நாற்பதுவருட்காலம் வரையில் ஜூயாபஜூயம் தெரியாமல் சண்டைடைந்துகொண்டுவந்தன. இப்போதோ இரண்டொரு காளைக்குள்ளே ஜூயாபஜூயம் தெரிந்துவிடுகிறது. இதற்குக் காரணம் இப்போது பிரங்கி வெடிமருக்குது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதேயாம். அதினால் யுத்தங்களின் முடிவைச் சீக்கிரத்தில் தெரிந்துகொள்ளக் கூடியதாயிருக்கிறது.

**துஷ்டப்போகிகளுக்குத் தரும் வைத்தியசாலை.**—ஒக்டோபர் 1881 முத்திய ஜனசங்கியைக் கணக்குப்படி இந்தியாவிலே ஆங்கிலேய அரசுக்குப்பட்ட பிரதேசங்களிலுள்ள குஷ்டப்போகிள் 1,31,618 பெயர் இருக்கின்றனரும் அவர்களுள் ஜனபாவார் 98,982 பெயரென்றும் பெண்பாவார் 32,636 பெயரென்றும் தெரியவருகிறபடியால், மது கவர்னர் ஜனரவலர்கள் கணவைத் தியசாலையைக் கவர்ன்மெண்டார் ஏற்படுத்தியதொல்லே குஷ்டப்போகிளாகும் ஓர் தருமைவைத் தியசாலை ஏற்படுத்தவேண்டியதென்றும், அப்பினியாளி களைக் கடியவனையில் தேவூபாதியின்றி வைத்திருப்பதற்கான சிகிச்சை அவ்வால்விடத்திய கவர்ன்மெண்டார் அவர்களுக்கென்று பிரத்தியேமாய் ஏற்படுத்தும் வைத்தியசாலையில் செய்து வரவேண்டியதென்றும், மற்றும் பின்யாளிகளுடன் அவர்களைக் கலக்கவொட்டாமல் பிரத்தியேமாய் வைத்திருக்கவேண்டியதென்றும் தீர்மானித்திருப்பதைக் கேட்க யாம் அதிக சங்குஷ்டியடைகின்றோம்.

**ஒட்டப் பட்சிகளின் ரோஷம்.**—ஜூரோப்பா காண்டத்திலுள்ள பிரான் ஸ் தேசத்திலிருக்கும் மார்லேஸ்ஸ் என்னும் பட்டணத்திலே ஆஸ்ட்டிரிச் என்னும் ஒட்டப்பட்சிகளைக் கிளர் பந்தயத்துக்கு விட்டார்கள். அத்தகுணத்தில் அந்தப் பட்சிகளில் ஒன்று தோல்வியடையவேண்டுமென்று கருதி அங்கிருந்த ஒருவன் அதன் கிறகுகள் கிலவற்றைக் கத்தரித்துவிட்டான். அவன் அந்தப்படி செய்தது அதற்கு எவ்வளவும் கோயைத் தராதிருக்கும் அது கான் பந்தயத்தில் ஜூயமடைவதற்குப் பெருத்த இடையூறைப்பதை யுணர்த்த மஹா ரோஷம்கொண்டு அதிக கோபத்துடன் அவனைத் துரத்தித் துரத்தி உதைத்துக் குத்திக் கொண்றது. இப்படிப்பட்ட பட்சிகளுக்கே இல்லை ரோஷமிருக்குமானால் கலவிச் சாலைகளில் கலவி பயின்றுவரும் வித்தியார்த்திகள் கலவியிலே தமிழிலும் சிறந்த மானுக்களைக்கண்டு எவ்வளவு ரோஷம் உடையவர்களாய் இருக்கவேண்டும்!

**அவியாத்தி அவிநீதி விசத்திரயம்.**—கல்கத்தா நகரவிசாரணை சங்கத்தைச் சேர்க்கும் உத்தியோகல்தர்களுடன் குத்திகளின் சுகாதாரத்துக்கு ஏற்ற காரியங்களைச் செய்யும் உத்தியோகல்தராகிய லிம்ஸன் துணைவர்கள் அடியிற் கண்டபடி எழுதிக்கிறார்கள்:— சில மாதங்களுக்குமுன் ஓம்புக்கள் என்னும் ஊரில் ஒரு குளத்தைத் தற்றுவிட வேண்டியதா யிருந்தது. அதைத் தற்றுவின் அவ்வூரிலிருந்த ஓர் எளிய சிழவில் அங்கு ஒரு கொடுக்கமான குழிசை கட்டிக் கொண்டாள். முதல்கால் அதற்குள் அவன் அடிப்படை மூட்டியபோது வைத்த விரகு அவியாமல் எரிந்த வண்ணமாகவே இருந்தது. அவன் அதிக ஏழையாத வால் விரகு வாங்கத் தான் சக்தியற்றிருப்பதைக் கடவுள் கண்டுதான்கு அதுக் கிரகுத்தாக எம்பி அந்த அடிப்பிளவேயேறான் சமையல் செய்துகொண்டாள். மூதல்கால் தான் வைத்த விரகு அப்படியே எட்டுளான் வணையில் எரிந்துகொண்டே யிருந்தது. இந்த அந்புத்தை அவன் அக்கம் பக்கத்திலிருந்த யாவுக்கும் அறிவிக்கவே அந்தக்கங்கி ஊர்முழுதும் பரவியது. சுற்றுப் பக்கங்களிலிருந்த கிராமங்களிலிருந்து ஆயிரக் கணக்காக ஜனங்கள் திரண்டார்கள். அக்கிழவில் தலையொன்றுக்கு அணாகாச வாங்கிக்கொண்டு தினம் பத்து ரூபாய் வணையில் சம்பாதித்து வந்தான். இப்படி யிருக்க ஒரு டாக்டர் வந்து அந்த விசித்திரத்தைப் பார்த்தார். அந்த குழிசைகளுள் வெளிக்காற்று பிரவேசிக்க இடமில்லாதிருந்தபடியால் ஒருவிதவாயுவு அதில் விரைந்து அக்கினியை ஊட்டிவளர்க்கிறதென்று பூசித்து அந்தக்குழிசைக்குச் சுற்றிலும் பள்ளக்கோண்டியிடவே அடிப்படைத்தென்று அவிக்துபோய் விட்டது. சிழவில் மிகவும் மனவருந்தமடைந்தன. உண்மை விளக்கியதென்று பலரும் சுந்தோஷம் கொண்டாரேனும் கிழவியின் வருமானம் குறைந்ததே யென்று அனேகர் துக்கித்தார்கள்.